

ஜூலை 2008 July | இதழ் 210 ISSUE

தமிழர் தகவல்

TAMILS' INFORMATION



Growing
with the
Community
ESTD-1991

இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி
a monthly information digest
noolaham.org | aavanaham.org

18 வது ஆண்டில்
th Year



ISSN 1206-0585

ஸ்தாபிதம்
பெப்ரவரி 1991

P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
Canada

தொலைபேசி
416 920 9250

தொலைநகல்
416 921 6576

மின்னஞ்சல்
tamilsinfo@sympatico.ca

தயாரிப்பு

ஈழத்தமிழர் தகவல் நிலையம்,
ஶ்ரோறன்ரோ &
தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவு

வெளியீடு

அகிலன் அசோஷியேற்ஸ்

முதன்மை ஆசிரியர்
திரு எஸ். திருச்செல்வம்

இணை ஆசிரியர்
றஞ்சி திரு

உதவி ஆசிரியர் &
தயாரிப்பு முகாமையாளர்
சசி பத்மநாதன்

உதவி ஆசிரியர்கள்
அன்ரன் கனகசூரியர்
குயின்ரஸ் துரைசிங்கம்

பொது முகாமையாளர்
எஸ். ரி. சிங்கம்

விநியோக முகாமையாளர்
ஆர். ஆர். ராஜ்குமார்

பொதுமக்கள் தொடர்பு
இ. சிவலிங்கம்
எஸ். திருமுருகா
ப. சிவசுப்பிரமணியம்
பொன். சிவகுமாரன்
என். குமாரதாஸன்
நா. விமலநாதன்

தொழில்நுட்ப உதவி
ஹரன் கிறாஶ்ப்

மாதாந்தம்
5000 பிரதிகள்

ஆண்டு மலர்
6000 பிரதிகள்

ஆசிரியரிடமிருந்து

From the Editor

ஐம்பத்தெட்டும் எண்பத்து மூன்றும்

ஈழத்தமிழர் வாழ்வில் சில ஆண்டுகள் மறக்கப்பட முடியாதவை. காரணம் எதுவுமில்லாமலே தமிழர்களைச் சிங்களவர்கள் கொலை செய்ய ஆரம்பித்த ஆண்டுகளை எப்படி மறக்க முடியும்?

1958, முதலாவது இனப்படுகொலை இடம்பெற்ற ஆண்டு. அப்போது பிரதமராகவிருந்தவர், தனிச்சிங்களத்தின் தந்தையான எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க. இவரைச் சிங்களப் பெளத்த பிக்குகளை பின்னர் கொலை செய்தது வேறு கதை.

1983ல், இனவழிப்பு நடைபெற்றது. ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலம் அப்போது. தமிழருடன் போர்ப்பிரகடனம் செய்த சிங்களப் பிதாமகர் இவர்.

1958க்கும் 1983க்கும் இடைப்பட்ட காலம், கால் நூற்றாண்டு. 1983க்குப் பின்னைய காலமும் கால் நூற்றாண்டாகி விட்டது. ஆக, ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழினப் படுகொலையை சிங்கள தேசம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

1958இல் நடந்தது இனப்படுகொலை, 1983இல் நடந்தது இனவழிப்பு எனில், இப்போது நடைபெறுவது இனச் சுத்திகரிப்பு. முதலிரண்டும் தெற்கில் வாழ்ந்த தமிழர் அனுபவப்பட்டது. இப்போது நடைபெறுவது தமிழரின் தாயகத்தை அபகரித்து, அங்கு ஆக்கிரமித்திருக்கும் சிங்களப் படை அந்த மண்ணின் சொந்தக்காரர்களைக் கொலை செய்து வருகின்றது. அவர்களை வெளியேற்றி வருகின்றது. தமிழர்களை அவர்களின் பூர்வீக மண்ணிலிருந்து சுத்திகரிப்புச் செய்வதே சிங்களத்தின் திட்டம்.

இவ்வாறான ஒரு நெருக்கடியான காலகட்டத்தில், 1983 கறுப்பு யூலையின் இருபத்தைந்தாவதாண்டு நிறைவு, இந்த மாதத்தில் இணைகின்றது. கனடிய அரசாங்கம் 1983 கறுப்பு யூலையைடுத்து மனிதாபிமான அடிப்படையில் தனது கதவுகளை எம் உறவுகளுக்காக அகலத் திறந்ததை நாம் மறந்துவிட முடியாது.

இந்நாட்டு அரசாங்கங்களும் மக்களும் கருணையுள்ளத்துடன் நடத்து கொண்டமையால், மூன்று லட்சம் ஈழவர் கனடியத் தமிழராகினோம். இதனால் இந்தத் திங்கள் எமக்கு வரலாறு எழுதுகின்றது.

இதனையொட்டி, கனடியத் தமிழரின் ஒருமித்த குரலாக விளங்கும் கனடியத் தமிழர் பேரவை (Canadian Tamil Congress) இந்த மாதம் முழுவதும் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. 1983 கறுப்பு யூலையில் பாதிக்கப்பட்டு வந்து இங்கு வாழ்பவர்களின் அனுபவங்களை ஆவணப்படுத்தல், ஒளிப்படக் காட்சி, மாணவர் கட்டுரை சிறுகதைப் போட்டிகள், இளையோர் அரங்கு, குருதிக்கொடை என்று பல ஏற்பாடுகள்.

கனடா தினமான யூலை முதலாம் திகதி குருதிக்கொடை நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பமாகியுள்ளது. இந்த மாதத்துள் ஆகக்குறைந்தது 7000 அலகு குருதியை கனடியத் தமிழர் வழங்குவதென்ற இலக்குடன் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் வெற்றி ஒவ்வொருவரினதும் ஒத்துழைப்பில்தான் தங்கியுள்ளது.

கனடியத் தமிழர் பேரவை முன்னெடுத்திருக்கும் இத்திட்டங்களை தமிழரின் வரலாற்றுக் கடமையெனக் கருதும் தமிழர் தகவல், தன்னையும் இதில் பங்காளியாக்குவதில் பெருமையடைகிறது.

திரு எஸ். திருச்செல்வம்



ISSN 1206-0585

Established
February 1991

P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
Canada

Tel: 416 920 9250
Fax: 416 921 6576

email
tamilsinfo@sympatico.ca

Produced by
Eelam Tamil Information
Centre (ETHIC) of Toronto &
Tamil Information
Research Unit (THIRU)

Published by
Ahilan Associates

Editor in chief
Thiru S. Thiruchelvam

Associate Editor
Ranji Thiru

Assistant Editor and
Production Manager
Sasi Pathmanathan

Assistant Editors
Anton Kanagasooriyar
Quintus Thuraisingam

General Manager
S.T. Singam

Circulation Manager
R. R. Rajkumar

Public Relation
S. Sivalingam
S. Thirumuruga
P. Sivasubramaniam
Pon. Sivakumaran
N. Kumaradasan
N. Vimalanathan

Technical Support
Haran Graph

Monthly
5000 Copies

Annual
6000 Copies

நிரந்தரக் குடியிருப்பு வதிவிட அட்டை (PR Card) விண்ணப்ப முறையில் சில மாற்றங்கள்!

கனடிய மத்திய அரசாங்கத்தினால், 2002 ஆண்டு நடுப்பகுதியில் நிரந்தரக் குடியிருப்பாளர் வதிவிட அட்டை (Permanent Resident Card - PR Card) அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பிறகு லாண்ட் பேப்பர் எனப்படும் நிரந்தரக் குடிவரவாளர் பத்திரம் முழுமையாக ரத்தானது.

9/11 எனப்படும் அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலையடுத்து, அமெரிக்காவுடன் இணைந்ததாகக் கனடிய அரசும் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகம் செய்ய நேர்ந்தது.

கனடியப் பிரஜாவுரிமை பெற்றவர்களுக்குக் கனடிய கடவுச் சீட்டு இருப்பது போன்று, கனடிய நிரந்தரக் குடியிருமை பெற்றவர்களுக்கு வதிவிட அட்டை அறிமுகம் செய்யப்பட்டது. கனடாவுக்கு வெளியே சென்று மீண்டும் உள்ளே வருவதற்கு இது அத்தியாவசியம்.

இந்த அட்டை ஐந்தாண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். குறிப்பிட்ட ஐந்தாண்டுக்குள் சம்பந்தப்பட ஆள் கனடியப் பிரஜாவுரிமை பெற்றிராவிடின், அவர் புதிய அட்டையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.

2003ஆம் ஆண்டு காலப் பகுதியில் நிரந்தர வதிவிட அட்டையைப் பெற்றவர்கள், புதிய அட்டைக்கு விண்ணப்பிக்கும் காலம் இவ்வளவுதான். இவ்வளவில் இது தொடர்பான இரண்டு மாற்றங்களைக் குடிவரவு பிரஜாவுரிமைகள் அமைச்சு கொண்டு வந்துள்ளது.

1. பிணையாளர் (guarantor) ஒருவர் இனிமேல் விண்ணப்பத்தில் ஒப்பமிட வேண்டியதில்லை. புதிய அட்டை/மாற்றீடு அட்டை இரண்டுக்கும் இது பொருந்தும்.
2. மாற்றீடு அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது பழைய அட்டையையும் இணைத்து அனுப்பத் தேவையில்லை. மாறாக, மாற்றீடு அட்டையைப் பெறுவதற்கு அழைக்கப்படும் போது, முன்னைய அட்டையை மறவாது கொண்டு சென்று கொடுக்க வேண்டும்.

எவரொருவரும், கைவசமுள்ள வதிவிட அட்டை முடிவடையும் காலம் வரை காத்திருந்து மாற்றீடு அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை. நேரகாலத்தடனையே விண்ணப்பத்தை அனுப்பினால், தேவையற்ற தாமதம் குறையும்.

தொழில் அனுபவமுள்ளவர்களுக்கு கனடா வரவு விரைவான விசா புதிய சட்டம் பற்றி குடிவரவு அமைச்சர் அறிவிப்பு

பிரச்சனைக்குரியதாக விமர்சிக்கப்பட்டு வந்த கனடிய புதிய குடிவரவுச் சட்டம் (Bill C 50) கனடிய நாடாளுமன்றத்தில் இலகுவாக நிறைவேறியதையடுத்து, செனட் சபையும் அங்கீகரித்ததால், இப்போது சட்டமாகியுள்ளது.

ஏற்கனவே தேக்கநிலையிலிருந்த சுமார் 925,000 குடிவரவாளர் விசா விண்ணப்பங்களின் எதிர்காலம் என்னவென்று தெரியாத நிலையில், புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தினமான 2008 பெப்ரவரி 27 திகதிக்குப் பின்னர் கிடைத்த விண்ணப்பங்கள் துரிதமாகப் பரிசீலனைக்கு எடுக்கப்படவுள்ளன.

முன்னைய கனடிய குடிவரவுச் சட்டத்தின் கீழ், விசாவுக்குச் சமர்ப்பிக்கும் ஒவ்வொரு விண்ணப்பமும் பரிசீலனைக்கு எடுக்கப்பட வேண்டியது கட்டாயம். இதன் காரணமாகவே, ஒன்பது லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் தேக்க நிலைக்குச் சென்றதாகவும், விண்ணப்பதாரிகள் ஆறு வருடங்களுக்கு மேலாக வாடிக்கிடக்க நேரிட்டதாகவும் ஸ்டீபன் ஹாப்பர் அரசு சுட்டிக்காட்டி வந்தது.

புதிய குடிவரவுச் சட்டத்தின் கீழ் விசாவுக்கான ஒவ்வொரு விண்ணப்பமும் பரிசீலனைக்கு எடுக்கப்பட வேண்டியது கட்டாயமன்று. எவருக்கு விசா வழங்குவது, எவருக்கு மறுப்பது என்று தீர்மானிக்கும் அதியுச்ச அதிகாரம் குடிவரவு அமைச்சருக்கே வழங்கப்பட்டுள்ளது.

“கனடாவின் தொழிற்தேவைக்கு ஏற்ற தொழிற்தகைமையுடைய விண்ணப்பதாரிகள் ஆறு மாதத்துக்குள் விசா பெறுவதற்குப் புதிய சட்டம் வசதி செய்து கொடுத்துள்ளது” என்று குடிவரவு அமைச்சர் டயான் பின்லே தெரிவித்துள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவிலும், நியூஸிலாந்திலுமுள்ள சட்டங்களுக்கு இணைவாக கனடிய புதிய குடிவரவுச் சட்டம் அமைவதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து தொழிற்துறை விசாவில் இங்கு வர விண்ணப்பிப்பவர்கள் அதிகளவில் புதிய சட்டத்தால்

பாதிக்கப்படுவர் என்றும், ஐரோப்பிய நாடுகளிலிருந்து வர விண்ணப்பம் செய்பவர்களுக்கு வாய்ப்பு அதிகமாக இருக்குமெனவும் ஒரு சாரார் குறைப்படுகின்றனர்.

புதிய சட்டத்தின் நடைமுறை தொடர்பாக, மாகாண அரசாங்கங்களுடனும், பிராந்திய நிர்வாகங்களுடனும் உடனடியாகப் பேச்சுவார்த்தைகளை நடத்த குடிவரவு அமைச்சர் நாட்டம் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாகாணத்தினதும் தேவை என்ன, எந்தெந்த தொழிற்துறைக்கு அனுபவம் மிக்க வெளிநாட்டவர்கள் தேவை என்பதைக் கண்டறிவதே இதன் அடிப்படை நோக்கம் என்று அமைச்சின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

புதிய சட்டத்தின் கீழ் அகதிகளை ஏற்றுக் கொள்வதிலும், அகதிகளின் குடும்பங்கள் மீள ஒன்றிணையும் ஏற்பாட்டிலும் எந்த மாற்றமுமில்லை என்று அமைச்சர் பின்லே முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளார். “இதற்கு எப்போதுமே சிறப்புரிமையுண்டு” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அரசாங்கத்தின் வருடாந்தக் குடியிருப்பாளர் இலக்கான மூன்று இலட்சம் பேரில், அகதிகள் மற்றும் அகதிகள் குடும்பத்தின் தொகை வருடமொன்றுக்கு முப்பதாயிரத்துக்கும் குறைவானதே என்பது கவனிக்கப்பட வேண்டியது.

கனடாவுக்குத் தகுதியான, போதிய அனுபவமுள்ள ஆட்களின் தேவை அதிகரித்து வருவதை ஆய்வுகொண்டென்று சுட்டி நிற்கின்றது. 2012ஆம் ஆண்டில் இத்தொகை பன்மடங்காக அதிகரிக்குமெனவும், சகல வகைத் தொழிலாளருக்கும் தேவை உருவாகுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம், மூன்றில் இரண்டு பங்கான தொழிலுக்கு இரண்டாம் நிலைக் கல்விச் சான்றிதழ் (post-secondary education) தேவைப்படலாமெனவும், பட்டதாரிகள் கூட இதற்கு விண்ணப்பித்து விசாவுக்கு அனுமதி கோரலாமென்றும் இந்த அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.



ஸ்தி

கனடிய அரசின் நடவடிக்கை தமிழர்களின் அடிப்படை உரிமைகளை அழிக்கும் வழக்கல் பாதையின் முதற்படி

உலகத் தமிழர் இயக்கத்துக்கு எதிரான கனடிய அரசாங்கத்தின் நடவடிக்கையானது கனடாவில் உள்ள தமிழர்களின் அடிப்படை உரிமைகள் யாவற்றையும் அழித்துவிடும் வழக்கல் பாதையின் முதற்படி என்று நம்புவதாக உலகத் தமிழர் இயக்கத்தின் முன்னாள் தலைவர் சித்தா சிற்றம்பலம் தெரிவித்துள்ளார். உலகத் தமிழர் இயக்கம் கனடிய அரசினால் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்டது தொடர்பாக கடந்த மாதம் (19.06.08) ரொறன்ரோவில் உள்ள Ruby and Marlys Edwardh அலுவலக நூலகத்தில் நடைபெற்றது.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் உலகத் தமிழர் இயக்கத்தின் தலைவர் சித்தா சிற்றம்பலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கனடாவில் உலகத் தமிழர் இயக்கம் தடை செய்யப்பட்டமைக்கு எதிரான வழக்கிற்காக Ruby & Edwardh வழக்கறிஞர் குழுவைச் சேர்ந்த Malys Edwardh என்பவரை உலகத் தமிழர் இயக்கம் அமர்த்தியுள்ளது. அவரோடு வழக்கறிஞர் Adriel Weaver ஐயும் அமர்த்தியுள்ளோம். மேலும் Jackman and Associates குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் Barbara Jackman இணை வழக்கறிஞராகச் செயற்படுவார். தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் இங்கு வருகை தர முடியவில்லை.



கனடிய குற்றவியல் சட்டத்தின் (Criminal Code) கீழ் கடந்த மாதம் (16.06.08) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் Stockwell Day உலகத் தமிழர் இயக்கத்தினை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாக அறிவித்திருப்பது நீங்கள் அறிந்த சங்கதியே. ஒரு சமூகத்தை அடித்தளமாகக் கொண்ட ஒரு அமைப்பின் மீது குற்றவியல் குற்றம் சுமத்தி கனடிய அரசாங்கம் எடுத்திருக்கும் இந்த முடிவு உலகத் தமிழர் இயக்கத்தின் இயக்குநர் சபை, உலகத் தமிழர் இயக்கம் வழங்கிய சேவைகளால் பயனடைந்த பல்லாயிரக்கணக்கான கனடிய தமிழர்கள் மற்றும் கனடிய தமிழ்ச் சமூகத்தை அதிர்ச்சிக்கும் திகைப்புக்கும் உள்ளாக்கியுள்ளது.

கடந்த பல நாட்களாக உலகத் தமிழர் இயக்கத்தின் தன்மை பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் தவறுதலான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. எனவே இன்று எனக்குக் கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி உலகத் தமிழர் இயக்கம் என்ன செய்கின்றது, அது எதற்காக உழைக்கின்றது என்பதனை தெளிவாக்க விரும்புகின்றேன். உலகத் தமிழர் இயக்கம் 1986 ஆம் ஆண்டில் ஒரு இலாப நோக்கற்ற குழுமாக ஒன்றாயினால் பதிவு செய்யப்பட்டது.

கடந்த 22 ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கான கனடிய தமிழர்களுக்கு குடியமர்வு, உள்வளத்துறை மற்றும் பண்பாட்டுச் சேவைகளை வழங்கி வந்துள்ளது. ரொறன்ரோ பெரும்பாகப் பகுதியில் 2 லட்சம் கனடிய தமிழர்கள் வாழ்கின்றனர் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மையோர் சிறிலங்கா அரசாங்கத்தின் இன அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கு அஞ்சி புலம்பெயர்ந்து இங்கு வந்தவர்கள் ஆவர்.

தமிழ்க் குடிவரவாளர் கனடாவில் புதிய வாழ்வைத் தொடக்குவதற்கும் அவர்கள் பண்பாட்டு உறவுகளை சமூகத்தில் ஒன்றிணைப்பதற்கும்

வேண்டிய எல்லாவித உதவிகளையும் உலகத் தமிழர் இயக்கம் அக்கறையோடு வழங்கியது. கடந்த காலங்களில் ஆவண மொழிபெயர்ப்பு, மொழிபெயர்த்தல், மொழி மற்றும் தொழிற்பயிற்சி, பிள்ளைகளுக்குத் தமிழ் மற்றும் பண்பாட்டு வகுப்புகள், மகளிரின் தேவைகளை நிறைவு செய்யும் வண்ணம் மகளிர் அமைப்பு, 16,000 நூல்கள் கொண்ட நூலகம், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பண்பாட்டுக் கொண்டாட்டங்கள் உட்பட கனடிய தமிழர்களுக்குப் பல்வேறு வேலைத் திட்டங்களையும் சேவைகளையும் உலகத் தமிழர் இயக்கம் வழங்கி வந்துள்ளது.

உலகத் தமிழர் இயக்கம் முற்றிலும் தன்னார்வத் தொண்டர்களின் உழைப்பினாலும் மக்களின் நிதிப்பங்களிப்பினாலும் இயங்கி வந்த ஒரு அமைப்பாகும். உலகத் தமிழர் இயக்கத்தை பயங்கரவாதப் பட்டியலில் பட்டியலிட்ட காரணமாக இந்தச் சேவைகளை தொடர்ந்து கனடிய தமிழர்களுக்கு வழங்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. உலகத் தமிழர் இயக்கம் இல. 39 கொன்சென்ரினோ வீதி, ஸ்காபரோவில் உள்ள கட்டடத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளது. இயக்குநர் அவை உறுப்பினர்கள் தங்களின் செயற்பாடுகளை இடைநிறுத்தி வைத்துள்ளனர்.

இன்று முதற்கொண்டு உலகத் தமிழர் இயக்கத்தின் சேவைகளும் நிறுத்தப்படும். 16,000 நூல்களைக் கொண்ட நூலகமும் பொதுமக்களுக்கு மூடப்படும். உலகத் தமிழர் இயக்கம் இலங்கையின் வடக்கு - கிழக்கில் வாழும் தமிழ்மக்களின் தன்னாட்சி உரிமையை ஆதரிக்கின்றது என்பது ஒன்றும் இரகசியமல்ல. இது ஒரு அரசியல் நிலைப்பாடாகும். எல்லோரும் அதனை ஆதரிப்பார்கள் என்றில்லை. ஆனால் அரசியல் சட்டத்தின்படி அதனைச் சொல்வதற்கு எமக்கு உரிமை இருக்கின்றது.

எங்களில் பெரும்பாலானோர் கனடாவுக்கு வந்ததே இந்த நாடு ஒவ்வொரு குடியமரலும் தனக்கு விருப்பமான கருத்தை வைத்திருக்கவும் தெரிவிக்கவும் உரிமையுடையவர்கள் என்பதைக் கட்டிக் காப்பதாலேயே. துரதிர்ஷ்டவசமாக இந்த உரிமைகள் சிறிலங்காவில் சமமாகக் கடைபிடிக்கப்படுவதில்லை. உலகத் தமிழர் இயக்கத்தைப் பட்டியலிட்டது சிறிலங்கா அரசின் இன அழிப்பு நடவடிக்கையை மேலும் ஊக்கப்படுத்துவதோடு வன்முறை மற்றும் பயமுறுத்தல்கள் மூலம் மாற்றுக் கருத்துக்கள் நசுக்கப்படும் நிலை நீடிக்க வழிவகுக்கும் என்பது எமது நம்பிக்கையாகும். சிறிலங்காவின் பாரதாரமான மனித உரிமை மீறல்களை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அனைத்துலக பொதுமனிப்புச் சபை போன்றவை மீண்டும் மீண்டும் கண்டித்து வருவது தெரிந்ததே.

கனடாவில் உள்ள சமூக அமைப்புக்கள் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுவதற்குப் பதில் கனடிய அரசாங்கம் சிறிலங்காவில் அமைதி முயற்சியை முன்னெடுத்திருக்கலாம். தற்போதைய மோதல் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை நல்கி இருக்கலாம். கனடிய அரசாங்கத்தின் நடவடிக்கையானது எங்களின் அடிப்படை உரிமைகள் யாவற்றையும் அழித்துவிடும் வழக்கல் பாதையின் முதற்படி என்று நம்புகின்றோம். புலம்பெயர்ந்த தமிழர்களின் குரலை அடைத்து விடும் முற்று முழுதான ஒரு அரசியல் நகர்வாகவே இதனை நாம் பார்க்கின்றோம்.

(26ஆம் பக்கம் வருக)

சோகக் கதையின் ஆரம்பம்!

அந்த நாள், 1983 ஆண்டு ஜூலை மாதம் 23 திகதி சனிக்கிழமை. 13 சிங்கள இராணுவ வீரர்கள் யாழ்ப்பாணத்தில் கண்ணி வெடிக்குப் பலியாகினர். அவர்களின் சடலங்கள் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு கனத்தை மயானத்துக்குக் கொண்டு வரப்பட்டு இறுதிக் கிரியைகள் யாவும் செய்யப்பட்டன. அத்துடன் பேரினவாதிகளின் கோர வெறியாட்டம் ஆரம்பமாகியது.

இனவெறி பிடித்த பேரினவாதிகள் இரு குறிக்கோள்களை நிறைவேற்றத் துடியாய்த் துடித்துக் கொண்டிருந்தனர். இந் நிலையில் கண்ணி வெடிக்குப் பலியாகிய இராணுவ வீரர்களின் விவகாரம் அவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பாக அமைந்துவிட்டது. தமிழ் மக்களின் பொருளாதார வளங்களை அழித்து எல்லாவற்றையும் பறிக்கொடுத்த நிலையில் அவர்களைப் பரிதவிக்கச் செய்வது இனவெறியர்களின் அடிப்படைக் குறிக்கோளாக இருந்தது. அறிவும் ஆற்றலும் மழுங்கிய நிலையில் தாக்குதல்களுக்கு இலக்கான தமிழர்கள் எதிர்ப்புக் காட்டும் சக்தியை இழந்து விடுவார்கள் என்று விஷமிகள் கருதினர். தங்களது அடிப்படைக் குறிக்கோளை நிறைவேற்றுவதன் மூலம் இலங்கையில் இனப் பிரச்சனை என்ற ஒன்று இல்லையென வெளியுலகிற்குக் காட்ட முற்பட்டனர். இதுவே அந்த நீசர்களின் இரண்டாவது குறிக்கோளாக இருந்தது.

வாக்காளர் பதிவு பகுதியிலிருந்து தமிழர்களின் பெயர் விபரங்களையும் அவர்கள் எங்கெங்கு வாழ்கிறார்கள் என்பதையும் அறிந்து வைத்திருந்தார்கள். அன்று பதவியில் இருந்த அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களில் ஒரு சிலர் வன்முறைத் திட்டங்களைத் தயார் செய்தனர் என்றும் ஆளும் கட்சியின் தொழிற்சங்கங்களின் தலைவர்களாக இருந்த ஒரு சிலர் எவ்வாறு உறுப்பினர்களைத் தூண்டி விட்டனர் என்ற விபரங்களும் பின்னர் வெளிவந்தன. இத்தகைய சூழலில் தமிழர்கள் தாக்கப்பட்ட பொழுது அவர்களைக் காப்பாற்ற அவரும் முன்வரவில்லை. நாட்டில் அமைதியை நிலைநாட்டிப் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவேன இருந்த பொலிஸாரோ, பாதுகாப்புப் படைபினரோ எவ்வித சிரத்தையும் காட்டாது வாளாவிருந்தனர். சிலர் வன்செயல்களைத் தூண்டியும் விட்டனர். பாதுகாப்புப் படைபினரின் அசமந்தப் போக்கு நாசகாரச் சக்திகளுக்கு மென்மேலும் ஊக்கம் அளிப்பதாக இருந்தது.

24ஆம் திகதி இரவு

ஞாயிறு இரவு வீரகேசரி பத்திரிகையின் நகரப் பதிப்பிற்காக வேலை செய்து கொண்டிருந்த உதவி ஆசிரியர்களும்,



1983 கறுப்பு யூலை
ஒரு பத்திரிகையாளரின் இரைமீட்பு

க. சிவப்பிரகாசம்
முன்னாள் பிரதம ஆசிரியர், வீரகேசரி, கொழும்பு

நிருபர்களும் கொழும்பு மாநகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இடம்பெற்ற சம்பவங்களைப் பற்றிய விபரங்களைத் தொலைபேசி மூலம் எனக்குத் தெரியப்படுத்திக் கொண்டிருந்தனர். அந்நாட்களில் வீரகேசரிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக நான் கடமையாற்றிக் கொண்டிருந்தபடியால் எனது நண்பர்களும் உறவினர்களும் தமக்குக் கிடைத்த தகவல்களை எனக்குத் தெரியப்படுத்தினர்.

எனக்குக் கிடைத்த தகவல்கள் என்னைத் திகிலடையச் செய்தன. கனத்தை மயானத்தில் இருந்து வெளியேறிய காதையர்கள் அமைதியாக அவர்களின் இருப்பிடங்களுக்குச் செல்லவில்லை. மாறாக, இரத்த வெறி பிடித்த கொடிய மிருகங்களைப் போன்று அட்டுழியச் செயல்களில் ஈடுபட்டனர். அவர்களிடம் கத்தி, வாள், பொல்லு, சயிக்கின் சங்கிலி போன்ற அபாயகரமான ஆயுதங்கள் இருந்தன. தீ வைத்துச் சாம்பலாக்குவதற்கெனப் பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்ற எரிபொருட்களைக் கலன்களில் கொண்டு சென்றனர். நாசகார வேலைகளில் தளர்ச்சி காணாது இருக்கும் பொருட்டு மதுபானம், போதைப் பொருள் ஆகியவற்றின் உதவியையும் அவர்கள் நாடினர்.

தமிழருக்குச் சொந்தமான கடைகளையும், வீடுகளையும் தாக்கினர்; பொருள் பண்டங்களை அடித்து நொறுக்கினர். பஸ்கள், கார்கள் போன்றவற்றில் பிரயாணம் செய்தவர்களைப் பிடித்து வெளியே இழுத்து சித்திரவதை செய்தனர். சில இடங்களில் பெட்ரோல் போன்ற எரிபொருளை அவர்கள் மீது கொட்டி தீ வைத்துக் கொடுத்தனர். ஞாயிறு இரவு கனத்தை மயானப் பகுதியில் ஆரம்பமாகிய வன்செயல்கள் நேரஞ் செல்லச் செல்ல பல பகுதிகளுக்கும் பரவத் தொடங்கின. திட்டமிடப்பட்ட இனப் படுகொலை படிப்படியாக இடம்பெற்று வந்தது.

கொடுரமான சம்பவங்களைப்பற்றிய விவரங்கள் தொலைபேசி மூலம் கிடைத்த பொழுது என்ன செய்வது என்று தெரியாது தத்தளித்தேன். கிருலப்பனையில் உள்ள எட்மன்டன் வீதியில் இருந்த அப் பெரிய வீட்டில் மனைவியுடனும் இரு பிள்ளைகளுடனும் நான் வாழ்ந்து வந்தேன். அப் பெரிய வீட்டில் அதன் உரிமையாளரான பெரிய தாயாரும் ஒரு பகுதியில் வாழ்ந்து வந்தார். வயதில் முதியவரான அவர் நோய்வாய்ப்பட்டு மெலிந்த நிலையில் இருந்தார். அவரது இளைய மகன் அதே வளவிற்குள் இருந்த தமது சொந்த வீட்டில் இளம் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார். அவரது கணவன் உத்தியோக அலுவலராக வெளிநாடு சென்றிருந்ததால், இரு வீடுகளிலும் இருந்தவர்களைப் பேணிக் காப்பது எனது பொறுப்பாக இருந்தது.

பயங்கரமான செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பயங்கரமான செய்திகள் வந்து கொண்டிருந்ததால் அந்த ஞாயிறு இரவு நிம்மதியற்ற இரவாகவே கழிந்தது. திங்கட்கிழமை காலை ஏனைய நாட்களைப் போன்று இருக்கவில்லை. எங்கு பார்த்தாலும் கட்டடங்களில் இருந்து புகை மண்டலங்கள் கிளம்புவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. கைகளில் ஆயுதங்களையும் தீப் பந்தங்களையும் ஏந்திக் கொண்டி தெருத் தெருவாக தமிழர்களைத் தேடிச் சென்ற நாசகாரிகள் வழியில் கிடந்த யாவற்றையும் அழித்தொழித்தனர்.

திங்கட்கிழமை காலை எட்டு மணியளவில் வீட்டில் வேலை செய்யும் சிறுவன் குசினிப் பக்கத்திலிருந்து வீட்டின் முன் பக்கத்துக்கு ஓடோடி வந்தான். கைகளில் ஆயுதங்களை வைத்துக் கொண்டு வீட்டுக்குள் வர ஏழு அல்லது எட்டுப் பேரைக் கொண்ட கோஷ்டியொன்று எத்தனிக்கின்றது என்று மிகுந்த பீதியுடன் கூறினான். அவன் கூறியதைக் கேட்டவுடன் என்ன நடக்கப் போகின்றது என்பதை ஊகித்துக் கொண்டேன். விரைந்து குசினிப் பக்கம் சென்று பார்த்தேன். சிறுவன் கூறியதைப் போன்று ஒரு கோஷ்டியொன்று வீட்டுக்குள் வர ஆயத்தமாக இருந்தது. குசினிப் பின் கதவை இறுக்கிப் பூட்டித் தாழ்ப்பாள் போட்டுவிட்டு முன் பக்கம் விரைந்தேன்.

முன் பக்கம் வந்தவுடன் பீதியினால் பதறிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து நாம் உடனடியாக வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறினேன். எம்மைத் தாக்கக் காத்திருக்கும் கோஷ்டி எம்மை உயிருடன் விட்டு வைக்கப் போவதில்லை என்று கூறி உடலையும் உயிரையும் காப்பாற்ற நாம் யாவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று வற்புறுத்தினேன். ஆனால், வீட்டை விட்டு வெளியேறப் பெரிய தாயார் விரும்பவில்லை. (மறுபக்கம் வருக)

நாற்பது, ஐம்பது ஆண்டுக்கு மேலாகத் தான் அந்த வீட்டில் வாழ்ந்து வந்ததாகவும் தனக்கு எத்தகைய கேட்டினையும் எவரும் இழைக்க மாட்டாரென்று கூறி வீட்டில் இருக்கத் தான் விரும்புவதாகப் பிடிவாதம் பிடித்தார். அவருடன் பேசிக் கொண்டிருப்பதில் எவ்வித பயனுமில்லையென்று நாம் அனைவரும் உணர்ந்தோம். பலவந்தமாக அவரைத் தூக்கி இழுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினோம்.

எங்கு செல்வது?

எங்கு செல்வது என்று தெரியாத திண்டாடிய நிலையில் தான் வீட்டை விட்டு வெளியே வந்தோம். வீட்டுக்கு முன்னால் உள்ள வீதியைக் கடந்துசென்று நேர் எதிரே இருந்த பொலிஸ் இன்ஸ்பெக்டரின் வீட்டை அடைந்தோம். எவ்வித முன்னறிவித்தலுமின்றி திடுதிப்பென்று நாம் அனைவரும் வீட்டுக்குள் புகுந்ததைக் கண்ட அந்த வீட்டின் சொந்தக்காரி முதலில் திகைத்துப் போனார். பின்னர் ஒருவாறு சுதாகரித்துக் கொண்டு வீட்டின் பின்புறத்தில் மறைவிடத்தில் இருந்த நாய்க் கூண்டிற்குள் யாவரையும் போய் நிற்குமாறு பணித்தார். எமக்குப் பாதுகாப்பு அளிப்பதனால் தனக்கு ஆபத்து ஏற்படலாமென்று பயந்து தான் அவர் அவ்வாறு நடந்து கொண்டார்.

கடுகதி வேகத்தில் நாம் யாவரும் வீட்டை விட்டு வெளியேறியதால் நாம் எங்கே மறைந்து இருக்கின்றோம் என்பது அக் கொலைகாரக் கோஷ்டிக்குத் தெரியவில்லை. வீதியிலும் அதைச் சூழவுள்ள வீடுகளிலும் மக்கள் அங்கும் இங்குமாகப் பீதியில் ஓடித் திரிந்ததால் எங்கே எவர் இருக்கின்றார் என்பதை எவராலும் அறிய முடியவில்லை. எமது வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த வீடு தமிழரான உயர் இராணுவ அதிகாரியொருவருக்குச் சொந்தமானதாகும். அன்று காலை அந்த உயரதிகாரி இராணுவ வேலை காரணமாக வேறு இடத்துக்குச் சென்றிருந்தார். அவரது மனைவியும் பிள்ளைகளும் தனியே வீட்டில் இருந்தனர். நாம் அனைவரும் வீட்டிலிருந்து தப்பினோம் பிழைத்தோம் என்ற பாணியில் ஓடுவதைக் கண்ட இராணுவ அதிகாரியின் மனைவியும் பிள்ளைகளும் ஓடோடி வந்து எம்முடன் சேர்ந்து கொண்டனர். நாம் யாவரும் நாய்க் கூண்டுக்குள் தள்ளப்பட்டோம்.

எமது வீட்டின் கூரை மீது ஏறிய கொலைக் கோஷ்டி முதலில் கூரையிலிருந்த ஓடுகளை அகற்றியது. பின்னர் ஒருவர் ஒருவராகக் கூரையில் பரந்து சென்று வீட்டுக்குள் நுழைய வழி தேடியது. வீட்டின் முன்பக்கம் வந்தவர்கள் கராஜ்ஜில் தரித்து நின்ற காரைக் கண்டனர். காரின் கதவுகளைத் திறந்து காரின் உள்ளும் புறமும் பெட்ரோலைக் கொட்டினர். அவர்கள் தீ வைத்தவுடன் காரிலிருந்து தீச்சவால் மேலே கிளம்பியது. அதேபோன்று வீட்டுக்குள் இருந்த ஒவ்வொரு பொருளையும் உடைத்துத் துவம்சம் செய்து தீயிட்டுக் கொளுத்தினர். நாய்க் கூண்டுக்குள் இருந்த அனைவரும் வீடு தீக்கிரையாவதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். நாம் வாழ்ந்த வீடு சாம்பலாகிக் கொண்டு வந்ததை எம்மால் தடுக்க முடியவில்லை. எமது நிலையைப் பார்த்துக் கதறியழுந்தோம்.

தன் நண்பனின் குடும்பம் எப்படி இருக்கின்றது என்று பார்ப்பதற்காக இராணுவ பொலிஸ் தலைமையகத்தின் பொறுப்பதிகாரி தனது டிரக் வாகனத்தில் விரைந்து வந்தார். தமிழ் இராணுவ அதிகாரியின் வீட்டைக் காவல் காத்த சிப்பாய் நடந்த எல்லாவற்றையும் கூறி நாம் பதுக்கியிருந்த கூண்டையும் காட்டினான். எம்மிடம் வந்த அந்த பொறுப்பதிகாரி அவசரம் அவசரமாக டிரக் வண்டிக்குள் எம்மை ஏறுமாறு பணித்தார். நாய்க் கூண்டுக்குள் பதுங்கியிருந்த அனைவரும் டிரக் வண்டிக்குள் ஏறிக் கொண்டோம்.

கடுமாறு உத்தரவு

டிரக் வண்டி நிரம்பியவுடன் இராணுவ பொலிஸ் தலைமையகத்துக்கு விரையுமாறு பொறுப்பதிகாரி சாரதியைப் பணித்தார். நாம் டிரக் வண்டிக்குள் ஏறுவதைக் கண்ட கொலைக் கோஷ்டி எம்மைத் தாக்குவதற்கென வீதியைக் கடந்து விரைந்து வந்தது. இதனைக் கண்ட பொறுப்பதிகாரி தன் கையிலிருந்த துப்பாக்கியைக் காட்டி எவரும் டிரக் வண்டிக்கு அருகில் வந்தால் துப்பாக்கிச் சூட்டுக்குப்

1983 கறுப்பு யூலை ஒரு பத்திரிகையாளரின் இரையீட்டி

பலியாவார் என்று பயமுறுத்தினார். அவருடன் வந்திருந்த இராணுவ அதிகாரிகளும் தமது பொறுப்பதிகாரியின் கட்டளைக்குப் பணிந்து துப்பாக்கிகளைத் தயார் நிலையில் வைத்திருந்தனர். எவராவது தாக்க முயன்றால்

துப்பாக்கியால் சுடுமாறி கட்டளையிட்ட பின்னர் பொரளையிலுள்ள இராணுவ பொலிஸ் தலைமையகத்துக்கு விரையுமாறு டிரக் சாரதியைப் பணித்தார். அவ்வேளையில் டிரக் வண்டி பிரயாணம் செய்வதைத் தடுக்க அதற்கு முன்னால் வழிமறித்துத் தடை போட சிலர் எத்தனித்தனர். துப்பாக்கிகளைக் காட்டி அவர்களைப் பயமுறுத்தி வழியை விடுமாறு உரத்த குரலில் கர்ஜித்தார். துப்பாக்கிக்குப் பயந்த அவர்கள் வழிவிட்டுக் கொடுத்தனர். கடுகதியில் அந்த வண்டி இராணுவ பொலிஸ் தலைமையகத்தை அடைந்தது. உயிரும் உடலும் தப்பிய நிலையில் நாம் வண்டியிலிருந்து இறங்கினோம்.

கடவுள் கிருபையால் உயிர் தப்பி இராணுவ பொலிஸ் தலைமையகத்தில் தஞ்சமடைந்த நாம் திங்கள் முதல் வெள்ளி வரை அங்கேயே தங்கியிருந்தோம். அந்த நாட்களை எவ்வாறு கழித்தோம் என்று நினைத்துப் பார்க்கவே இரத்தம் உறைகிறது. இராணுவத்தினரின் மத்தியில் தங்கியிருந்த நாம் அடைபட்ட ஆட்டுக் குட்டிகளைப் போன்று தடுமாறினோம். சொந்தம் என்று சொல்லக் கூடிய யாவற்றையும் இழந்து எதிர்காலமே சூனியமாகத் தோன்ற பரிதாபத்துக்குரிய பிராணிகளாகக் கிடந்தோம். அந்தகைய நேரத்தில் ஐ"லை 29 திகதி வெள்ளியன்று எனது வாழ்வைப் பாரதாரமாகத் தாக்கிய விதத்தில் இன்னொரு பிரளயம் சம்பவித்தது.

அன்று காலை கொழும்பு மாநகர் முழுவதும் பலவிதமான வதந்திகள் பரவத் தொடங்கின. தமிழ்ப் போராளிகள் தலைநகருக்குள் வந்து விட்டார்கள் என்றும் கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து தாக்குதலை நடத்த அவர்கள் தயார் செய்து வருகிறார்கள் என்றும் ஒரு வதந்தி கூறியது. இவ்வாறு பல்வகைப்பட்ட வதந்திகளும் கற்பனைக் கதைகளும் நகரம் முழுவதும் பரவத் தொடங்கின. இவ்வதந்திகளைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உயரதிகாரிகள் தங்களைக் காப்பாற்ற வேண்டிய கேந்திர நிலையங்களைப் பாதுகாக்கவேண்டி இராணுவத்தினரையும், பொலிஸாரையும் அவ்விடத்துக்கு அனுப்பி வைத்தனர். உண்மையில் நடப்பது என்னவென்று ஒன்றும் தெரியாது வதந்திகளைக் கேட்டு பயத்தினால் ஆட்டங்கண்டு நடுங்கிய காவல்துறையினர் தம் உயிரைக் காப்பாற்றுவதே தமது தலையாய கடமை என்று கருதிச் செயற்பட்டனர்.

கொழும்பில் கொட்டியா

தமிழ்ப் போராளிகள் வந்து விட்டார்கள் என்ற வதந்தியை நம்பி அமளிதமளிப்பட்ட காவற்படையினர் பயத்தின் அடிப்படையிலேயே தமது கடமைகளைச் செய்து வந்தனர். நாம் தஞ்சமடைந்திருந்த இராணுவ பொலிஸ் தலைமையகமும் பாதுகாக்கப்பட வேண்டிய கேந்திர முக்கியத்துவம் நிரம்பிய ஓரிடமாகக் கருதப்பட்டது. இதன் பொருட்டு பலத்த பந்தோபஸ்து நடவடிக்கைகள் அங்கு மேற்கொள்ளப்பட்டிருந்தன. இராணுவ வீரரும் பொலிஸாரும் அங்கும் இங்கும் என்று ஓடித் திரிந்து பின்னர் குறிப்பிட்ட இடங்களில் தயார் நிலையில் நின்றனர். கையில் துப்பாக்கிகளுடன் நின்ற அவர்கள் இராணுவ பொலிஸ் தலைமையகத்தின் வேலிகளைக் கண்காணிக்கும் பணியில் அமர்த்தப்பட்டனர். புலிகள் வந்து தாக்கினால் எதிர் தாக்குதல் நடத்தவே இந்த ஆயத்தங்கள் யாவும் செய்யப்பட்டன. இரு அறைக்குள் அடைபட்டுக் கிடந்த நாம் பயத்தினால் பீடிக்கப்பட்டு உயிரற்ற சடலங்களைப் போல் அசைவற்றுக் கிடந்தோம். இராணுவ பொலிஸ் தலைமையகத்தில் உயர் பதவியில் இருந்த முஸ்லிம் இராணுவ உயரதிகாரி எம்மிடம் வந்து எக்காரணத்தைக் கொண்டும் அறைகளுக்கு வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுரை வழங்கினார். புலிகள் வந்து இராணுவ பொலிஸ் தலைமையகத்தைத் தாக்கினால் தாம் எதிர் தாக்குதல் நடத்துவரென்றும் இவ்வாறு தாக்குதல்கள் இடம்பெறும் பொழுது தஞ்சமடைந்திருப்போரைக் காப்பாற்றுவது மிகவும் கடினமான காரியம் என்றும் கூறிய அவர் எவராவது எக் காரணத்தைக் கொண்டும் (26ஆம் பக்கம் வருக)

எல்லாப் பாடசாலைகளிலும் 12 வகுப்பு மாணவர்களின் பாடசாலை வாழ்க்கை முடிவடைந்து விட்டது. இனி இவர்கள் எல்லாம் பாடசாலை மாணவர்கள் அல்ல, ஒன்றில் பட்டப் படிப்பு மாணவர்கள், அல்லது சமூகக் கல்லூரி மாணவர்கள், அன்றேல் வேலை தேடும் இளம் வயதினர். சமூகத்தில் அவர்களின் இந்த அந்தஸ்து மாற்றத்தை அறைகூவும் வையமாகிய Prom Night பாடசாலைகளில் நடந்து முடிந்து விட்டது. அதன் வெற்றிக் களிப்பில் மூழ்கிய மாணவர்கள் இவ்வலகுக்கு இப்பொழுது தான் திரும்பி வந்து கொண்டிருப்பார்கள். விலை உயர்ந்த நாகரிகமான உடுப்புகள் வாங்குவது, சொகுசு வாகனங்களை ஒழுங்கு செய்வது (Limousines), ஓட்டல்களில் அறைகள் தெரிவு செய்வது, முதலிய ஆரவாரங்கள் பெற்றோரை கதிகலங்கச் செய்திருக்கும். இவையெல்லாம் நடந்து முடிந்த பின்பும் பல பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகள் இந்தச் சின்ன வயதில் (பெற்றோரைப் பொறுத்தமட்டில் பிள்ளைகள் எப்பொழுதும் சின்னப் பிள்ளைகள் தான்) என்ன விதமான பிழையான நடத்தைகளில் ஈடுபட்டார்களோ என்ற கவலையும், ஆதங்கமும், அங்கமாய்ப்பும் இருக்கத்தான் செய்யும். இவையெல்லாம் தேவையான என்ற நினைப்புக் கூட சில பெற்றோருக்கு ஏற்படலாம். அவ்வளவு தூரத்திற்குப் பிள்ளைகள் வீட்டை ஒரு கலக்கு கலக்கி இருப்பார்கள்.

இந்த Prom Night இன் கருத்து என்ன? Promenade என்ற சொல்லின் கருக்கமே Prom என்பதாகும். Promenade என்றால் தங்கள் நவநாகரிகமான உடைகளையும், தங்கள் நடனமாடும் திறன்களையும் (Fashions and dancing skills) பிறர் அறியும் வகையில் வெளிக் கொணர்வதாகும். வட அமெரிக்காவில் வகுப்பு அற்ற சமூகம் காணப்படுகிறது. (Classless Society) எந்த விதமான வீட்டுச் சூழலில் வளர்ந்திருந்தாலும் நன் நடத்தையே மிகவும் முக்கியம் என அக்காலத்தில் அமெரிக்கர்கள் கருதினார்கள். ஆகவே பாடசாலைக் கல்வியை முடித்து பரந்த இந்த உலக வாழ்க்கையில் காலடி எடுத்து வைக்கும் மாணவர்களுக்கு நற்பழக்கங்களையும், சமூகத் திறன்களையும் (Manners, and social skills) அறிமுகப்படுத்தும் ஒரு விருந்து வையவமாகவே ஆரம்ப காலத்தில் இந்த Prom Night விளங்கியது. அதுகூட பெற்றோரின் கண்காணிப்பிலேயே நடைபெற்றது. இதன் ஆரம்பம் 1890 களில் எனக் கருதுகின்றனர். ஆனால் 1920 களில் தான் இது நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டது. இது ஒரு மிகவும் சாதாரணமான, ஆடம்பரமற்ற வையவமாகவே ஆரம்பிக்கப்பட்டது. பாடசாலை gym அல்லது Assembly hall இல், மிகவும் குறைந்த அலங்காரங்களோடு, ஒரு சில வாத்தியங்களைக் கொண்ட வாத்திய இசைக்கு அமைய மாணவ மாணவிகள்

இரண்டாம் நிலைப் பாடசாலை முடிவுக்கான இரவு Prom Night Program

நடனமாடினார்கள். உடைகள் கூட அவர்களிடம் இருந்த ஓரளவான நல்ல உடையையே அணிந்தனர் (Sunday Best). பெற்றோர்களும் சமூகமளித்தனர். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு இது முடிவடைந்து பெற்றோர் பிள்ளைகளை வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர். அக் காலகட்டத்தில் மாணவர்கள் உலகமகா யுத்தங்களுக்காகப் பதிவு செய்யப்பட்டனர் (Draft). பிள்ளைகள் கோடை விடுமுறை வந்தவுடன் குடும்பப் பண்ணைகள், வயல்களில் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. வருட முடிவில் இத்தகைய ஒரு மகிழ்ச்சிகரமான வையவத்தை வழங்கி இவர்களின் கவலைகளையும், கஷ்டங்களையும் மறக்கச் செய்வதே இந்த Prom Night இன் அக்கால நோக்கமாக இருந்தது. காலப் போக்கில் தான் இந்த Prom Night இன்றைய கோலத்துக்கு விசுவரூபம் எடுத்தது. அமெரிக்க நாடு ஒரு நுகர்வோர் சமூகத்தைக்

விரும்பப்படாத நடத்தைகளும் அரங்கேற்ற தொடங்கியுள்ளன. இவையே பெற்றோர் மத்தியில் அச்சத்தையும், அமைதி இன்மையையும், பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையில் அபிப்பிராய பேதங்களையும், வாக்குவாதங்களையும் தோற்றுவித்துள்ளன. பாடசாலையால் ஒழுங்கு செய்யப்பட்ட Prom Night மிகவும் கட்டுப்பாட்டுடன் ஆசிரியர்களின் மேற்பார்வையில் தான் (Monitored) நடைபெறும். ஆசிரியர்கள் கூட அலுத்துப் போகாதவாறு முதல் சில மணித்தியாலங்கள் ஒரு பகுதி ஆசிரியர்களும், பிற்பகுதிக்கு வேறு சில ஆசிரியர்களும் பொறுப்பாக இருப்பார்கள். இன்று 12 வகுப்பு படிக்கும் மாணவர்களில் பலர் குடிவகை பாவனைக்கு உரிய வயதெல்லையின் ஆரம்பமாகிய 18 வயதினை அடையாதவர்களாகவே உள்ளனர். ஆசிரியர்கள் இவற்றையெல்லாம் மிகவும் கவனமாக மேற்பார்வை



கனகேஸ்வரி நடராஜா

ஆசிரியர், இலங்கை-கனடா

கொண்டுள்ளது (Consumers Society). இந்த இளம் வயதினரை மையமாகக் கொண்டு வர்த்தகர்கள் தமது வியாபாரத் தந்திரங்களை பிரயோகிக்கத் தொடங்கினார்கள். பத்திரிகைகள் Prom இற்கான உடைகள், கேளிக்கைகள், சொகுசு வாகனங்கள், ஹோட்டல்கள், உணவு வகைகள் இன்னோரன்னவற்றை பக்கம், பக்கமாக கவர்ச்சியான முறையில் விளம்பரம் செய்யத் தொடங்கினார்கள். பிறகு சொல்லவா வேண்டும் - இளம் வட்டங்கள் இதற்கெல்லாம் எடுபடாமல் விடுவார்களா - இதன் முடிவு இன்று Prom என்பது ஒரு செலவு மிக்க வையவமாக மாறிவிட்டது. அது மாத்திரமல்ல, முன்பெல்லாம் இரவு விருந்தும், நடனமும் முடிந்தவுடன் குறிப்பிட்ட ஒரு நேரத்தோடு வீடு திரும்பிய பிள்ளைகள், இன்று பாடசாலையால் ஒழுங்கு செய்யப்பட்ட வையவம் முடிந்தவுடன் தங்கள் நண்பர்களுடன் தாங்களாகவே ஒழுங்கு செய்த பார்ட்டிகளுக்கு செல்வதும், விடிய, விடிய கும்மாளம் போடுவதும் சாதாரண விடயமாகி விட்டது. இதில் பயங்கரமான ஒரு திருப்பமும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இவர்கள் ஒழுங்கு செய்யும் தனிப்பட்ட பார்ட்டிகளில் குடிவகைகள், போதை மருந்துகள், பாதுகாப்பற்ற உடல் உறவுகள் இன்னோரன்ன வேண்டப்படாத,

செய்வார்கள். குடிபோதையிலோ, வேறு குளப்புகளிலோ ஈடுபடும் மாணவர்களை உடனடியாக வீட்டிற்குத் திருப்பி அனுப்பும் அதிகாரமும் ஆசிரியர்களுக்கு உண்டு. ஆகவே பாடசாலையால் ஒழுங்கு செய்யப்பட்ட வையவம் பற்றி தேவையில்லை. பாடசாலையின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட மாணவர்களால் ஒழுங்கு செய்யப்படும் After Prom Parties பற்றியே பெற்றோர் போதிய தகவல்களைப் பிள்ளைகளிடமிருந்து பெற வேண்டும்.

ஆரம்ப கால Prom Night ஐ எங்கள் நாட்டில் பிரசித்தி பெற்ற கல்லூரிகளில் நடைபெறும் க.பொ.த. உயர்வகுப்பு வருடாந்த இரவு விருந்துக்கு ஒப்பிடலாம் (A.L. Annual Dinner). ஒரே ஒரு வித்தியாசம் எமது நாட்டில் நடனம் இருப்பதில்லை (Dinner Dance). இந் நாட்டுக் கலாசாரத்தில் நடனமும் பின்னிப் பிணைந்துள்ளதை எல்லா வையவங்களிலும், ஏன் இன்று எம்மவர் வையவங்களில் கூட காணலாம். அரை நூற்றாண்டு காலத்திற்குப் பின்பும் எங்கள் மனதில் A.L. Dinner நினைவுகள் பசுமையாகவே இருக்கிறது. பல மாணவிகள் அன்றுதான் முதன் முதலாகச் சேலை உடுப்பார்கள். ஆண்கள் அன்றுதான் Tie கட்டுவார்கள். இவற்றையெல்லாம் அணியும் முறை தெரியாமல் பிறரின் உதவியை நாடுவார்கள். முள்ளுக் கரண்டியாலும், கத்தியாலும் தான் சாப்பிட வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த உபகரணங்களை எவ்வாறு கையாள



கவிநாயகர் கந்தவனம் தரும் கனடியக் காட்சிகள்

குரங்குக் காட்சி

ஒரு காட்சி - தொலைக்காட்சி!
குரங்கு ஒன்று கணக்குச் செய்து காட்டுகின்றது! சின்னக் கணக்குத்தான்.
என்றாலும் நம்ப முடியவில்லை!

குரங்கைக் கூத்தாட வைத்துப் பிழைக்கின்றவர்களை இந்தியாவில் பார்த்திருக்கிறேன். குரங்குகளை ஆஞ்சனேயரின் வம்சமாகக் கருதி மதிக்கின்றவர்களும் வழிபடுகின்றவர்களும் அங்கு அதிகம்.

இருந்தாலும் குரங்குக்கு ஒரு புத்தி இருக்கிறது. மனம் ஓரிடத்திலே நிலைநாட்டி புத்தி. அதைத்தான் குரங்குப் புத்தி என்று அழைக்கிறோம். கட்டுப்பாடற்ற மனத்தைக் குரங்கு மனம் என்கிறோம். கணக்குச் செய்த குரங்கைப் பார்த்தபிறகு குரங்கைப் பகடி பண்ணுகின்ற எனது குரங்குப் புத்திக்குக் 'குட் டை' சொல்லி விட்டேன்.

முன்னொருபோது குதிரையும் காலால் கணக்குச் செய்ததைப் பார்த்திருக்கிறேன். அதையும் இதையும் தொடர்புபடுத்திப் பார்க்கையில் குரங்கிலிருந்து பிறந்தவனை இனிமேல் குரங்கும் குதிரையும் ஆளப்போகின்றனவோ என்று நினைக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

மகிழ்ச்சியா?

பின்னை என்ன? குரங்கு மனிதர்களின் ஆட்சியிலுள்ள குரங்குத் தனங்களிலும் பார்க்க மனித குரங்குகளின் ஆட்சியில் மனிதத் தனங்கள் அதிகமாக இருக்குமல்லவோ.

1968ல் Planet of the Apes என்றொரு படம் வந்தது. 2001ல் அது புதிய வடிவத்தில் மீளவும் திரையிடப்பட்டது. குரங்குகளின் ஆட்சிச் சிறப்பை அதிலே காட்டினார்கள். சிக்கல் என்னவென்றால் விண்வெளி வீரர் ஒருவர் அங்கு தவறுதலாக விழுந்ததுதான். அவைகளுக்கு இவர் குரங்கு. இவருக்கு அவை குரங்குகள். வேற்று விலங்கு ஒன்று நாட்டுக்குள் புகுந்தால் யார்தான் விடுவார்கள்? குரங்குகள் மனிதனைக் கைதுசெய்து விட்டன.

படம் எடுத்தவர்களின் கற்பனை வெறும் கற்பனை அல்ல என்பது இந்தக் குரங்கின் கணக்கைப் பார்த்ததும் தெளிவாயிற்று.

விளையாட்டு என்று நினைக்க வேண்டாம். குரங்குகளுக்கு ஆறாவது அறிவு இல்லை. அவை எப்படி ஆற்றிவு படைத்த மனிதனை ஆளும் என்று நினைப்பதும் தவறு. நாய், குரங்கு, குதிரை, கிளி போன்றவை ஆற்றிவு படைத்தவை என்று தொல்காப்பியர் காலத்திலேயே கண்டறியப்பட்டது.

மக்கள் தாமே ஆற்றி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

என்ற சூத்திரத்தைத் தொடர்ந்து(பொருள்: 577) தொல்காப்பியர்,

ஒருசார் விலங்கு முளவென மொழிப(பொருள் 578) என்கிறார்.

இதற்கு உரை எழுதிய இளம்பூரணனார் "ஆற்றிவுடைய விலங்குகளும் ஒருசில உள்ளன என்று கூறுவர். அவை கிளி, குரங்கு, யானை முதலியனவாம்" என்று கூறியிருப்பதைப் பார்க்கிறோம்.

உங்களுடைய காட்சி எப்படியோ, என்னைப் பொறுத்தவரை குரங்கிலிருந்து பிறந்த மனிதனை மனிதனிலிருந்து பிறந்த குரங்குகள் ஏற்கனவே ஆளத் தொடங்கிவிட்டன. அதிலிருந்து விடுபடப் போராட்டங்களும் உலகின் பல பகுதிகளில் தொடங்கிவிட்டன.

இரண்டாம் நிலைப்

வேண்டும் என்பதை A.L. மாணவர்களைக் கூட்டம் கூட்டி உபஅதிபர் விளக்கம் கொடுப்பார் (Demonstration). அப்படியிருந்தாலும் அன்று இரவு கொலைப்பட்டினிதான். Toast க்கு எப்ப எல்லாம் எழும்ப வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பார்கள். ஆனாலும் கண்டபடி எழும்பி, இருப்போம். சில கலவன் பாடசாலைகளில் தாங்கள் காதலிக்கும் மாணவிகளுக்குப் பக்கத்தில் தங்களுக்கு ஆசனம் போட்டுத் தரும்படி இருக்கைகளுக்குப் பொறுப்பான குழுவிடம் (Seating Committee) இரகசியமாக வேண்டுகோள் விடுப்பார்கள். சிலரின் காதல் அன்றுதான் அரும்பாகி அம்பலத்துக்கு வருவதுண்டு. வயோதிக காலத்தில் கூட நம்மவர்களில் பலர் தங்கள் A.L.Dinner அனுபவங்களைச் சொல்லி மகிழ்வதைக் கேட்டுள்ளேன். அந்த ஒரு சில நாட்கள் வீட்டில் கூட கலியாணக் களை கட்டிவிடும். எங்களுக்கு எழுத்தறிவித்தவர்கள்; பாடசாலை வாழ்க்கை முடிந்த பின்பு தாங்கள் எவ்வாறு சமூகத்தில் கௌரவமாகப் பழகலாம் (Sophistication) என்பதை ஒரு இரவிலேயே சொல்லிக் கொடுத்து விட்டதாக என்ணி மகிழ்வார்கள்.

இந் நாட்டிலும் அரை நாற்றாண்டுக்கு முன்பு எங்கள் நாட்டு A.L.Dinner போன்றுதான் Prom Night உம் பல விதங்களில் இருந்தது. அக்காலத்தில் மாணவர்கள் பாடசாலையில் ஆண்கள் ஒரு பக்கமும், பெண்கள் ஒரு பக்கமுமாகத்தான் வகுப்பில் இருந்தனர். குறிப்பிட்ட கதவுகள், படிகள் மூலமாகத்தான் பெண்களோ, ஆண்களோ வெளியேற முடியும். அக் காலகட்டத்தில் இந்த Prom Night கட்டாய தேவையாக இருந்தது. ஆண்கள், பெண்கள் உறவுகள் கூட மிகவும் கட்டுப்பாட்டோடு தான் காணப்பட்டது. 1980 களுக்குப் பின்பே இன்றைய அமைப்பைக் கொண்ட Prom Nights ஆரம்பமாகின.

பெற்றோரின் ஆதங்கத்துக்கு யாது செய்யலாம் என நோக்குவோம். உங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து அவர்கள் அன்று என்னவெல்லாம் செய்யப் போகிறார்கள் என்பதை பல மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு செயல்பட ஆரம்பியுங்கள். அவர்களுடைய சிகை அலங்காரம், சொகுசு வாகனம், பார்ட்டி உடைகள் இவையெல்லாம் பற்றி தீர் விசாரியுங்கள். உங்கள் பண வசதிக்கு ஏற்றபடி அவர்களை அவற்றைத் தெரிவு செய்ய வழியுந்துங்கள். ஒத்த குழுக்களின் தாக்கத்திற்கு எங்கள் பிள்ளைகள் கைப் போம்மைகள் ஆகாதபடி சிறுவயதில் இருந்தே பழக்கப்படுத்துங்கள். Prom Night முடிந்தவுடன் வீட்டிற்கு வர வேண்டும் என்பதை திட்டவாட்டமாகத் தெரியப்படுத்துதல் வேண்டும். அவர்கள் தங்கள் நண்பர்களோடு ஹோட்டல் எல்லாம் ஒழுங்கு செய்த பின்பு, போவதற்கு நாங்கள் உத்தரவு தர மாட்டோம் எனக் கூறுவது முறையல்ல. ஏனென்றால் அன்று ஏற்படும் செலவை எல்லோரும் சமமாக பகிர்ந்து கொள்வதாக முடிவு எடுத்திருப்பார்கள். ஆகவே உங்கள் பிள்ளை பார்ட்டிக்குப் போனால் என்ன, போகா விட்டால் என்ன தனது பங்கு பணத்தைச் செலுத்தியே ஆக வேண்டும். இன்று பல பெற்றோர்கள் பிள்ளைகளின் மனம் நோக்கக் கூடாது என்பதற்காக அளவுக்கு அதிகமாக விட்டுக் கொடுக்கத் தலைப்பட்டுள்ளனர். இத்தகைய ஈர மனம் படைத்த பெற்றோர் பிள்ளைகளை பிழையான வழியில் தான் இட்டுச் செல்கிறார்கள் என்பதை உணர வேண்டும். முதலில் பிள்ளைகள் சண்டித்தனம் பண்ணத்தான் செய்வார்கள். அவர்களின் எதிர்கால நன்மைக்காகவே தாங்கள் அவ்வாறு நடப்பதை பிள்ளைகளுக்கு உணர்த்துதல் இன்றியமையாதது. Prom Night ஒரு கட்டாயத் தேவை. பிள்ளைகளை சந்தோஷமாக போய்வர அனுமதியுங்கள். ஆனால் குதிரையின் கடிவாளத்தை உங்கள் கைகளில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒன்ராறியோ மந்திரி சபையில் சில மாற்றங்கள்

ஒன்ராறியோ மாகாண சுகாதார அமைச்சராகவிருந்த ஜோர்ஜ் சிமிதர்மன், சக்திவள அமைச்சராகவும் அரசு உட்கட்டுமான அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், ஒன்ராறியோ துணை முதலமைச்சராகத் தொடர்ந்தும் பதவி வகிப்பார்.

அரசு உட்கட்டுமான அமைச்சராகவிருந்த டேவிட் கப்லான் சுகாதார அமைச்சராகப்பட்டுள்ளார். இவரது தாயாரான எலினோர் கப்லான் 1980களில் ஒன்ராறியோவை டேவிட் பீட்டர்சனின் லிபரல் கட்சி ஆட்சி புரிந்த போது மாகாண சுகாதார அமைச்சராகவிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


சக்திவள அமைச்சராகவிருந்த ஜெரி பிலிப்ஸ், அமைச்சுப் பொறுப்புகளற்ற அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.

வானவில்

20வது ஆண்டு விழா

உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியும் மகளிர் கல்லூரியும் இணைந்து கனடாவில் இருபதாவது வருடமாக நடத்தவிருக்கும் வானவில் கலைவிழா, அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 3 திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஸ்காபரோ சேர் ஜோன் மக்டொனால்ட் கல்லூரிக் கலையரங்கில் நடைபெறவுள்ளது.

இதனையொட்டி நடைபெறவிருக்கும் பேச்சுப்போட்டி இந்த மாதம் 19 திகதி சனிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு சேர். ஜோன் மக்டொனால்ட் கல்லூரியில் நடைபெறும். மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பெறுபவர்களுக்கு தங்கப் பதக்கமும், பங்குபற்றும் அனைவருக்கும் விழா மேடையில் வைத்துப் பரிசில்களும் வழங்கப்படும். விபரங்களுக்கு, 416 856 1508, 416 285 9941, 415 261 0866 இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.



பொன்னையா விவேகானந்தன்
பொன்னின் பொழிகை

தொடர்
17

புள்ளி

மிகச் சிறிய ஒரு அடையாளம். ஆயினும் எத்துணை பெரிய மாற்றங்களுக்குக் காரணமாகி விடுகின்றது. புள்ளிகள் வீழ்கின்ற இடங்களில் பள்ளங்களும் தோன்றியிருக்கின்றன. மேடுகளும் உருவாகியிருக்கின்றன.

சில புள்ளிகள் தாமாக வீழ்பவை. வேறு சில வீழ்த்தப்படுபவை. புள்ளிகள் எப்படி வீழ்ந்தாலும் விளைவுகள் தவிர்க்கப்படுவதில்லை.

சில புள்ளிகள் விழுந்த இடத்தை அழகாக்குகின்றன. இன்னும் சில வீழ்ந்த இடத்தை அழித்து விடுகின்றன.

மானுக்குப் புள்ளி அழகு; வெண்தாளின் அழகுக்கு அழிவு.

பூவில் புள்ளி அழகு; நாவில் புள்ளி ஆபத்து.

ஆமாம் எது புள்ளி?

எல்லோருமே தத்தம் இதயத்தை வெள்ளை மனம் என்றே கருதிக் கொள்கின்றனர். ஏனையோர் கணிப்புத்தான் அவரவர் இதயத்திற்கு கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி விடுகின்றது.

ஒவ்வொருவரும் ஆளுக்கொரு அளவுகோல் கொண்டு உலாவுகின்றனர். அகப்படும் மனிதரை அளந்து புள்ளிகள் இட்டு விடுகின்றனர்.

'இவன் நாஸ்திகன்', 'அவன் சுரணையற்றவன்', 'அறிவற்றவன்', 'அட்டா மிகப் படித்தவன்' இப்படிச் சட்டென புள்ளிகளை இடுவோர்தான் எங்கும் இருக்கின்றனர். இந்தப் புள்ளிகள் கடந்து ஆழம் அறிய யாரும் முற்படுவதில்லை. காரணம், தாம் இட்ட புள்ளியை மாற்ற எவரும் விரும்புவதில்லை.

ஏனையோர் இடும் புள்ளிகளை விடத் தாமே இட்டுக்கொள்ளும் புள்ளி தான் மனச்சாட்சியோடு பேசக்கூடியவை. மனச்சாட்சி முத்தமிடும் புள்ளிகளும் உண்டு. மோதும் புள்ளிகளும் உண்டு. புள்ளிகளைப் பொட்டுகளாய் இட்டவர்கள் மனிதர்களாய் இருந்தனர். வடுக்களாய் வாங்கியவர்கள் 'மற்றவர்களாய்' ஆயினர்.

பெரிய இலக்கத்தின் இடையே புள்ளி எங்கு விழுந்தாலும் எண்ணிக்கை மாறிப்போகின்றது. உயர்ந்த இதயத்திலே புள்ளி விழுந்தால் நடத்தை மாறிப்போகின்றது.

புள்ளிக்கு நிறங்கள் கிடையாது. வீழ்கின்ற இடமே புள்ளியைக் கவனிக்க வைக்கின்றது. வெண்புள்ளி வெண்தாளில் விழுந்தால் கவனிக்கப்படுவதில்லை.

மழை கூட மண்ணில் விழுக்கின்ற புள்ளிகள்தான். தீயில் விழுந்தால் அணைக்கின்றது. கடலில் விழுந்தால் கரிக்கின்றது. அதிகார எழுச்சிக்குள், செல்வச் செழிப்புக்குள் சிலவேளை செயலற்றுப் போகின்றன புள்ளிகள்; கதிரவன் வரவுக்குள் ஒளியற்றுப் போகும் வானத்துப் புள்ளிகளைப் போல.

விழுந்த பின் புள்ளிகளை அழிக்க முயல்வோரும் இல்லாமல் இல்லை. முகத்தில் விழுந்த புள்ளிக்கு மருத்துவம் உண்டு. மனதில் விழுந்த புள்ளிக்கு... இதயத்தையே அழித்தவர்களும் இருக்கின்றார்கள். புள்ளிகளில் அழகானது முற்றுப் புள்ளி. அதற்கு மட்டுந்தான் முடித்து வைக்கத் தெரிந்திருக்கின்றது. மரணம் கூட அழகிய புள்ளிதான்.



எஸ். ஜெகதீசன் எழுதும் பத்தாம் பக்கம்

ஊடகங்களில் கலவரம்

ஆழமாகக் காயங்களின் தழும்புகளை ஞாபக அடுக்கினில் தைத்ததும் பயங்கரமான கொடுமைகளை நினைவில் அலங்கோலமாகக் கிழித்ததும் 58ன் இனக்கலவரம்.

அன்று ஊடகங்கள் மக்களை எப்படிப் பார்த்தன? அல்லது மக்கள் ஊடகங்களை எவ்விதம் பார்த்தனர்?

58 க்குப்பின் 50 வருடங்கள் காயாத கறையுடன் சென்றபின் அதன் மீது மேலோட்டமான ஒரு மீள் பார்வை இது.

இணையம் அப்பொழுது எமது அறிவுடன் இணையவில்லை. தொலைகாட்சி சேவை இலங்கை அலைவரிசையின் காட்சிக்கு வெகு தொலைவில் காட்சியளித்தது.

தினகரனும் வீரகேசரியும் மட்டுமே அன்றைய நாளேடுகள். அவையும் போக்குவரத்து சேவை சீர்குலைந்ததில் எட்டாத தூரத்தை எட்டி தமிழ் பிரதேசங்களை பிற தேங்களாக்கின.

சுதந்திரன் பத்திரிகை தடைசெய்யப்பட்டு சுதந்திரத்தை இழந்திருந்தது. தமிழீழ பிரதேசமெங்கும் பிராந்திய பத்திரிகையின் அத்தியாவசியத்தை வலியுறுத்தியதுடன் தேவையையும் தீர்க்கமாக உணர்த்தியது ஈழகேசரி.

அப்பொழுதெல்லாம் வீட்டுக்கு வீடு தொலைபேசி அற்ற நிலையில் ஆளுக்கு ஆள் நடைபேசி ஏது ?

மணிலாவிலிருந்து வெளித்தாலும் லண்டனிலிருந்து தமிழோசையும் ஒலிக்க ஆரம்பிக்கப்படவில்லை. மற்றும் பி.பி.ஸி யும் வொய்ஸ் ஒவ் அமெரிக்காவும் ரஷ்ய - சீன வானொலிகளும் ஆழமாக எமது இனக்கலவரத்தைக் கவனிக்கவில்லை. எனவே எம்மவர்களும் அவற்றில் ஆழ்ந்த அக்கறை கொள்ளவில்லை.

தமிழீழ மக்களின் வீடுகளை இனக்கலவரம் முதன்முதலாக ஊடுருவித் தாக்கியது இலங்கை வானொலி என்ற அரச ஆதிக்கத்தின் ஊடகம் ஊடாகத்தான். அதனால் அயல் நாட்டு ஆகாஷ்வானியின் செய்தி நேரம் உள்நாட்டுத் தமிழரிடம் முக்கியத்துவமும் பிரபலமும் பெற்றது.

மே மாதம் 25ம் திகதி கொழும்பில் பதற்றம். தமிழர் வீடுகளுக்குள் முடக்கம் என்று அறிவித்துவிட்டு மௌனித்தது இலங்கை வானொலி. அதே தினம் கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் சுமார் 70 தமிழர்கள் கோரக்கொலை எனவும் பலர் உயிருடன் எரிப்பு எனவும் செய்தி தந்தது திருச்சி வானொலி. அத்துடன் சிங்களரின் மேலாதிக்க மனப்பான்மை இனப்பிளவை உக்கிரமாக்குவதையும் பிரதான செய்தி ஆக்கியது.

இவ்விரு செய்திகளும் செய்திப் பரிவர்த்தனையின் முரண்பாடுகளுக்கு சான்றாக அவதானிகளால் அவதானிக்கப்பட்டது.

நவரெலியா மாநகர முன்னாள் முதல்வர் செனவிரத்தா தனிப்பட்ட குரோதங்களால் மே மாதம் 26ம் திகதி மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்டதை திரிபு படுத்திய சிங்கள வானொலி 'குவன் விதுலி' அக் கொலையே முதல்நாள் கலவரம் மூளக்காரணம் என அப்பட்டமாக பொய்யுரைத்தது. பாணந்துறையில் ஐயரின் குடல் உருவப்பட்டு மாலையாகப் போடப்பட்டதையும் பொலனறுவாவில் எட்டுமாத தமிழ் கார்ப்பிணியின் வயிறு கிழிக்கப்பட்டு குருமராகக் கொலை செய்யப்பட்டதையும் கண்ணீருடன் காட்டியது சென்னை வானொலி.

தென் இலங்கையில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை. கிழக்கு இலங்கையில் 26 சிங்கள மீனவர் உயிரிழப்பு. மலாயா -மாலைதீவு - பாகிஸ்தான் வானொலிகளின் ஆங்கில செய்திகள் மே27ல் இவ்விதம் அறிவித்தன.

ஆசியாவிலே முதன்முதல் ஒலிபரப்பு சேவை ஆரம்பிக்கப்பட்டதாகவும் - எட்மண்ட் ஹிலரி இமய உச்சியில் காலடி வைத்தபொழுது மிகவும் துல்லியமாக கேட்ட ஒரே ஒரு வானொலி என முன்பு புகழ் பெற்றதுமான - இலங்கை வானொலியின் ஆங்கில சேவை மே 27ல்

யாழ் நாகவிகாரை அழிப்பு என்றுவிட்டு ஊரடங்குக்குள் ஒடுங்கியது.

கொழும்பின் அகதி முகாம்களில் அல்லலுற்ற 12000 தமிழர்களும் சிங்கள பிரதேசங்களில் தாம் வசித்த தவறுக்காகவும் தமிழ் பிரதேசங்களில் தாம் வாழாத தவறுக்காகவும் இதயத்தின் வருத்தத்தை கண்களில் காட்டினர். காலக்கிரமத்தில் கப்பலால் பருத்தித்துறையில் கரைசேர்ந்து மீண்டும் சிங்களதேசத்தை கண்களால் தேடினர்.

சிங்கள பிரதேசங்களில் உள்ள தமது உற்றார் உறவினரின் நிலைவரங்களையும் உடனுக்குடன் அங்குள்ள கலவர நிலைமைகளையும் தமிழருக்கு அறிவிக்கும் ஊடகமாகவும் தமிழ் அதிகாரிகளின் வயலஸ் சிலசமயத்தில் உதவியது.

பிரித்தானிய கடற்படையின் திருகோணமலைத் தளம் மூடப்பட்டதும் அங்கிருந்த 400 தமிழர்கள் வேலை இழந்ததும் அவர்களின் மறு வாழ்வுக்கு பொலனறுவா மாவட்டம் தெரிவானதும் அதனை சிங்களவெறி எதிர்த்ததும் அதனால் அங்கு தமிழ் கரும்பு தொழிலாளர் வெட்டி வீசப்பட்டு ரத்தம் சாறு பிழியப்பட்டதும் கலவரம் ஆரம்பிக்க ஒரு காரணம் என்கின்றது பிரபல பத்திரிகையாளர் தார்ஸி விதாச்சியின் ஆங்கில ஆவணமான இலங்கை இனக்கலவரத்தின் கதை.

தனையசிங்கத்தின் தனிவீடு - கோவிந்தனின் புதியதோர் உலகம் - அருள் சுப்பிரமணியத்தின் அவர்களுக்கு வயது வந்துவிட்டது ஆகிய மூன்று தமிழ் நாவல்களும் சிங்கள ஏகாதிபத்திய அரசின் தமிழின அழிப்பு நடவடிக்கையின் ஆரம்பத்தான் 58 இனக்கலவரம் ஆரம்பமாக முலகாரணம் என பின்னர் உரமாக முழங்கின.

வடக்குத் தவிர நாடெங்கும் கலவரம் பரந்தது. உடைமைகள் கூற. வீடுகளுக்கு தீ. ஈனர்கள் ஆவேச நாண்டவம். தமிழர் கடைகள் சிங்கள கடையர் வசம். மசால தோசை வடை நல்லெண்ணெய் என்ற அடையாளங்களைத் தேடித்தேடி தமிழர் குத்திக்குதறி படுகொலை. கலவர காலத்தில் செவி வழி பரம்பலும் சக்தி மிக்க ஊடகமாயிற்று. தமிழினம் சினந்தது. சிவந்தது.

ஊடகவியலாளர் ஒருவரின் காத்திரம் மிக்க வரலாற்றுப்பதிவு ஒன்று உங்களுக்காகக் காத்திருக்கின்றது. உடனடியாக தமிழ்நாதம்.காமில் சென்று தமிழ் ராகத்தை அணுகி 24.05.2008 கருத்துக்களத்தில் இணைந்தால் தமிழர் தகவல் முதன்மை ஆசிரியரும் அரசியல் ஆய்வாளருமான திரு எஸ். திருச்செல்வம் அவர்களது கருத்தில் கனம் காணலாம்.

திரு. அமிர்தநாயகம் அவர்களிடம் புனித பத்திரிசியார் கல்லூரியில் 9ம் வகுப்பில் ஆங்கிலம் கற்றுது நான் செய்த பாக்கியம். திரு. அமிர்தநாயகம் அவர்கள் இரு கிழமைக்கு ஒரு தடவை நடை பெறும் பரீட்சை ஒன்றில் எனது ஆங்கில ஆர்வத்தைக் கணிப்பிட்ட காரணத்தால் போலும் எனக்கு சனிக்கிழமைகளில் தனது இல்லத்தில் ஊதியம் பெறாமல் ஆங்கிலம் கற்பிக்க முன்வந்தார். அவர் விதித்த ஒரே ஒரு நிபந்தனை, சனிக்கிழமைகளில் நான் அவரைச் சரியாக காலை 5:30 மணி அளவில் தூக்கத்திலிருந்து எழுப்பவேண்டும். அவர் காலை 6:30 மணிக்கு நாட் பூசையில் பங்கு பற்ற வேண்டும் என்பது அதற்குக் காரணம். இது எனக்கு பெரும் சங்கடத்தைக் கொடுத்தது. சனிக்கிழமைகளில் மட்டும் தான் காலை 7:00 தொடக்கம் 10:00 மணிவரை கால் பந்து விளையாடுவதற்கு அனுமதி உண்டு. ஆங்கிலம் கற்பதற்காக கால்பந்தாட்டப் பயிற்சியில் பங்குபற்றா விட்டால் எனது நண்பர்கள் என்னை ஏளனம் செய்வதும்மூலலாது தமது குழுவிலிருந்து விலத்தி விடுவார்கள். அதனால் அயல் கிராம சிறுவர் குழுமுடன் போட்டிகளில் பங்கு பற்றும் மகிழ்வையும் இழந்து விடுவேன். இது எனக்குக் கவலையாக இருந்தது. ஆனால் எனது ஐயாவுக்கு மகிழ்ச்சியாகவிருந்தது. அந்தப் புண்ணிய ஆசிரியரின் கருணையினால் எனக்கு ஒளி-மயமான எதிர்காலம் மலர்ந்து விடும் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டிருக்கலாம்.

எனது கிராமத்து நண்பர்களின் நிர்ப்பந்தம் ஒருபக்கம், மறுபக்கம் 10ம் வகுப்பு பரீட்சையில் நல்ல சித்தி பெறாததும் நான் சில காலம் எனது படிப்புக்கு ஓய்வு கொடுத்து விட்டு வாழ்க்கைப் பாடத்தை திறந்த உலகில் கற்க முயன்றேன். பரீட்சையில் சிறந்த சித்தி பெறாமலுக்கு கல்விப் பாடத்திட்டத்தில் அப்பொழுது ஏற்பட்ட மாற்றம். விஞ்ஞான பாடங்கள் ஆங்கில மொழிமூலம் கற்பித்தலை தமிழ் மொழி மூலம் கற்பித்தலுக்கு மாற்றிய காரணத்தால் இரு வருடங்களில் கற்கவேண்டிய பாடத்திட்டத்தை ஒரு வருடத்தில் கற்க வேண்டி நேர்ந்தது காரணம் என நியாயம் கற்பித்து வந்தேன்.

உலகம் கற்பித்த பாடங்கள் அனேகம். கல்விதான் வாழ்வின் உயர்வுக்கு வழி என்பது அவற்றில் பிரதானமானது. அதை உணர்ந்து கல்வியைத் தொடர முயன்றது எனது வாழ்க்கையை நேர்பாதையில் இட்டுச் செல்ல உதவியது.

திரு. துரையப்பா அவர்கள் யாழ் மாநகர சபை முதல்வராக இருந்த வேளை அதன் உறுப்பினராக பதவி வகித்த காலம் சென்ற திரு. யோசப் வீரசிங்கம், எனது உறவினரும் கூட. அவர்தான் எனது முதல் உத்தியோகத்தை பெற்றுக் கொடுத்தவர். யாழ் மாநகர சபை சோலைவரிக் கந்தோரில் தற்காலிக எழுதுவினைஞர்



மனுவல் ஜேசுதாசன்
கனடிய வழக்குரைஞர்

யாழ் நூல் நிலையம் - எரியும் என் நினைவுகள்

பதவி. இங்கு எனது கடமை சோலை வரி கட்டத்தவரியவர்களுக்கு நோட்டீசு அனுப்புவது. இருப்பினும் என் வாழ்வில் மாறுதல் ஏற்படுத்திய சம்பவம் சோலைவரி கந்தோரில் இருந்து யாழ் பொதுசன நூல் நிலையத்திற்கு கிடைத்த மாற்றம்.

யாழ் நூல் நிலையத்தில் அப்பொழுது நூலகராகவிருந்தவர் ஒரு பெண். அவரது பெயர் செல்வி. சுநகநசநஉநெந பிரிவில் வைக்கப்பட்டிருந்த கணக்கற்ற நூல்களின் விபரங்களை ஆவணப்படுத்தி வைப்பதற்காக பதிவேடு தயாரிப்பதற்கான உதவி கோரியிருந்த காரணத்தால் நான் நூல் நிலையத்திற்கு மாற்றப்பட்டேன். நூலகர் செல்வி அவர்கள் நூலகத்தின் கவர்ச்சிக்கு முக்கிய காரணமாகவிருந்தார். அவர் என்னில் அன்பு காட்டினார். அவரின் அழகில் மயங்கிய ஏராளமான இளஞர்கள் நூல் நிலையத்திற்கு படையெடுத்தனர். அவரைப்பற்றி அறிவதற்காக என்னை வினவுபவர்கள் நான் அவரின் உறவினர் என எண்ணினர். ஆனால் மீன்பொறியியலாளர் ஒருவர் அவரின் உள்ளத்தைத் திருடிவிட்டார். பின் அவர்களின் திருமணம் இன்தே நிறைவேறியது. அவர்களின் திருமணத்தில் கலந்து கொள்ளும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது. சில வருடங்களின் முன் அவரிடமிருந்து தொலைபேசி அழைப்புக்கு வந்து எனக்கு மகிழ்வுட்டியது. பின் அவரை ரொறொன்றோவில் ஒரு விழாவில் நேரில் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

நூல்நிலைய ஆய்வுப் பகுதியில் எனது பணி ஒரு நூலின் பெயர் அதன் படைப்பாளர் போன்ற விபரங்களைப் பதிவு செய்வது மட்டுமே. வேறு எந்த பணியும் கிடையாது. நூல் நிலையத்தின் ஒழுங்கு விதிகளைப் பேணுவதற்காக யோசேப் என்பவர் கடமையிலிருந்தார். நூல் நிலையத்தின் ஆய்வு பிரிவின் விதிகளில் ஒன்று: ஒருவர் ஒரு நூலைப் படிப்பதற்கு முன் அந்நூலின் பெயர், தனது பெயர், தனது விலாசம் போன்ற விபரங்களை பதிவு செய்யவேண்டும். சில சந்தர்ப்பங்களில் யோசப் அப்பிரிவின் விதிகளைப் பேணும் பொறுப்பை என்னிடம் கொடுப்பதுண்டு.

சோலைவரிக் கந்தோரிலே உணர்வற்றுச் செய்த வேலை நூல் நிலையத்தில் மகிழ்வுட்டும் பொழுது போக்காக மாறியது. பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவர்கள், பல்கலைப் புகுமுக பரீட்சைக்காக தயார் செய்யும் மாணவர்கள், ஓய்வு பெற்ற சட்டத்தரணிகள், வேறு பல துறைசார்ந்த வல்லுனர்கள். கல்விமான்கள், அறிஞர்கள் இப்படியாக பன்முகப்பட்டோர் நூல் நிலையத்திற்கு நாளாந்தம் வந்தார்கள். இவர்கள் பல மணிநேரங்கள் வாசிப்பதையும் ஆராய்ச்சிகள் செய்வதையும் நூல்நிலைய சுற்றத்தில் அறிவுசார் உரையாடல்கள் செய்வதையும் பார்ப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஒரு நாள் ஓய்வு பெற்ற சட்டத்தரணி ஒருவர், (அவரது பெயரை மறந்து விட்டேன்) அவர் ஒவ்வொரு நாளும் யாழ்ப்பாண வெய்யில் காலங்களிலும் கூட அணியும் சாம்பல் நிற கோட் என் மனக்கண் முன் இப்பொழுதும் நிற்கிறது நான் ஓர் மருத்துவக் கல்லூரி மனைவரை எனக் கேட்டார். அந்த வினா என் இதயத்தை உலுப்பியது.

கொழும்புத்துறையைச் சேர்ந்த காலஞ்சென்ற சட்டத்தரணி லோகேசுவரன் அவர்களை இந்தக் காலகட்டத்தில்தான் நான் முதல் தடவையாக நூல் நிலையத்தில் முதல் வருட சட்டக்கல்லூரி மாணவனாக சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் எனக்கு வானத்தில் மின்னும் நட்சத்திரமாகத் தோன்றினார். பல காலமாக நானும் ஒரு சட்டத்தரணியாகவேண்டும் என்ற ஆசை என் மனதில் உதித்திருந்த போதிலும் இதற்கு முன் நான் ஒரு சட்ட மாணவனையும் சந்திக்கவில்லை. எவ்வாறு சட்டப் படிப்புக்கு விண்ணப்பிப்பதென்பது தெரியதிருந்தது. ஒரு சட்ட மாணவனில் நான் கொண்ட அபார கவர்ச்சி சட்டக்கல்லூரிக்கு அனுமதி பெறுவதற்கான தகவல்களைப் பெறுத்தானடியது. நான் மேலும் காலத்தை வீணாக்கவில்லை. அந்த உந்துதலினால் அடுத்தாண்டு சட்டக்கல்லூரியில் முதலாண்டு மாணவனாக திரு. லோகேசுவரன் அவர்களைச் சந்திக்கும் வரம் கிடைத்தது. திரு லோகேசுவரன் அவர்கள் பின் இந்திய சமாதானப் படையினால் கொலைசெய்யப்பட்டார் என்ற செய்தி என்னை வேதனையில் ஆழ்த்தியது. அமைதிப்படை கொலை செய்வதா!

நூல் நிலையத்திற்கு வரும் எனது வயதை ஒத்த இளஞர்களுக்கு நூல் நிலைய நிர்வாகத்தில் எனக்கும் அதிகாரம் இருப்பதாகக் காட்டுவதில் எனக்கு ஒரு வக்கிர ஆசை இருந்தது. இந்த கைங்கரியத்தைச் செய்வதற்கு யோசேப் அங்கு இல்லாத நேரத்தை தெரிவு செய்வதுண்டு. ஒரு நாள் ஒரு இளஞன் நூல் நிலையத்தின் குறித்த விதியை மீறி தான் எடுத்த புத்தகத்தைப் பதிவு செய்யாமல் நேராகவே (29ஆம் பக்கம் வருக)

எம்மைச் சுற்றி நடப்பவைகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட சில சம்பவங்களைக் காய்தல் உவத்தலின்றி எழுதும் இந்தப் பத்தி (column) அவ்வப்போது வெளிவரும். கண்டவை, கேட்டவை, நடந்தவையே இதன் மூலாதாரம். ஒருவகையில் பார்த்தால் இதுவும் கூட தகவல்தான்.

பிரபல்யம் ஆவதற்கு இப்படியும் ஒரு வழி!

தங்களைச் சமூகத்தில் பிரபல்யம் ஆக்குவதற்குப் புது வழிகளைக் கையாளுகின்றார்கள் சிலர். ஒரு பேப்பர்காரர் கையாளும் குறுக்கு வழி அண்மையில் அம்பலத்துக்கு வந்தது.

ஏதாவது விழா நடைபெறும் என்று தெரிந்தால், அதற்குப் பேச அழைக்கப்படுபவர்களை அல்லது விழாக்காரரின் நண்பர்களைப் பிடித்து தமது பெயரையும் சிபார்க செய்யுமாறு கேட்பார். அவர்களும் முகத்தை முறிக்க முடியாமல் ஒருவாறு ஏற்பாடு செய்து விடுவார்கள்.

இப்படியாக ஒரே நாளில் பல விழாக்களின் நோட்டீசில் பெயர் வருவதில் அவருக்கு மகிழ்ச்சி. ஆனால், கடைசியில் சிலவற்றுக்குச் செல்லாமல் மறைந்து விடுவார். ஒரு 'சின்ன' மரியாதைக்காகவேனும் செல்லாததற்கு விழா ஏற்பாட்டாளர்களிடம் மன்னிப்பும் கேட்பதில்லை.

அண்மையில் ஸ்காபரோவில் இரண்டு நூல்களை ஒரே மேடையில் வெளியிட்ட படைப்பாளிக்கு இந்த உண்மை அனுபவம் கிடைத்தது.

இளமை இமேஜுக்காக ஆண் நடிகர்கள் துடிப்பு

தமிழ்த் திரையுலகக் கதாநாயகி நடிகைகள் திருமணமாகிவிட்டால் அவருக்குக் குடும்பம் குழந்தை என்ற பொறுப்பு வந்துவிடுகிறது. அப்படியான நடிகைகளை 'சீனியர்' நடிகைகள் வரிசையில் சேர்த்து விடுகிறார்கள்.

ஆனால் கதாநாயக நடிகர்கள் என்றும் இளமையாக இருப்பதுபோலக் காட்டிக்கொள்ள விரும்புகிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால், இந்த நடிகர்கள் (ஹீரோக்கள்) தங்கள் வயதிலும் பாதி வயது குறைவான நடிகைகளைத் தமது கதாநாயகிகளாக (ஹீரோயின்கள்) சேர்த்து நடிக்கவே விரும்புகின்றனர்.

இதன் மூலம் தங்களின் இளமை 'இமேஜை' வளர்த்துக் கொள்ளத் துடிக்கிறார்கள்.

இது எப்பிடி இருக்கு?

- இப்படியாகச் சொல்லியிருப்பவர் ஒரு பிள்ளைக்கு அம்மாவாகியுள்ள நடிகை குஷ்பு.

ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோரை இலக்காக வைத்தே குஷ்பு இப்படி விளாசியிருப்பதாகத்

கனவுத் தொழிற்சாலையும் Money மேய் கலையும்!

தமிழக கனவுலகத் தொழிற்சாலையின் ஆட்டக்காரரையும் பாட்டுக்காரரையும் நம்பி வீடு வாசல், தோட்டம் தூவு, கார்பஸ் வாங்கி 'விலாசம்' எழுப்பி வந்த கனடியத் தமிழர் சிலருக்கு இப்போது மங்கு சனி ஆரம்பித்துள்ளதாம்.

"ஊரான் விட்டு நெய்யே..." என்று வர்த்தகர்களின் ஸ்பொன்சரில் உல்லாசம் காட்டிய இவர்களது விழாக்கள், தென்னிந்தியக் கனவுலக ரம்பைகளுக்கு கனடியத் தூதரகம் விசா மறுத்ததால் ரத்தாகியுள்ளது. விழாவில் கலந்துகொள்ள வரவிருந்த ரம்பைகளின் அம்மாக்களுக்கும் விசா பெற்று, ஆள் மாற்றி இறக்க எடுத்த முயற்சி தூதரக அதிகாரிகளுக்கு அம்பலானதன் விளைவே இதுவென்று அவர்களின் கூடித் திரிபவர்கள் சொல்கின்றனர்.

இதே போன்று, புகலிட எழுத்தாளர்களை நம்பி வயிறு வளர்த்து வரும் தமிழக 'Money' மேய் கலைக்காரருக்கும் இப்போது அட்டமத்து வியாழன் பிடித்து விட்டது. கனடாவிலும், இங்கிலாந்திலும் பெரிய மண்டபங்களில் புத்தகக் காட்சிகளை வைத்து, எழுத்தாளர்களை விழுங்கி வந்த இவர், தற்போது கோயில் மண்டபங்களுக்குள் முடங்க நேர்ந்து விட்டது..

இங்கிலாந்தில் 'Money' மேய் கலையை அறிமுகம் செய்து வைத்த டாக்டரே இப்போது மெதுவாக விலகி விட்டாராம்!

உதாசனன் உலா விருந்து

எலியாக நினைத்து புலியாக நின்றது!

இரவு நேரம் உஷ்ணமாக இருந்ததால் யன்னலைத் திறந்து விட்டு நித்திரை கொண்டார் ராஜா. காலில் ஏதோ பிறாண்டியதாக இருந்தது. அசதியால் உதறி விட்டு மேலும் தூங்கினார்.

மீண்டும் காலில் ஏதோ பிறாண்டியது. எலி பிறாண்டுவதாக நினைத்து அதைப் பிடிக்க கோபத்தோடு எழுந்த ராஜா மின்விளக்கைப் போட்டார்.

என்ன அதிசயம் - அங்கே குட்டிப் புலியொன்று அமர்ந்திருந்தது. அலறிப் புடைத்தவாறு அவர் வீட்டுக்கு வெளியே ஓடினார். சில மணித்தியாலங்களில் வனத்துறையினர் வந்து, அமைதியாக இருந்த புலிக்குட்டியைப் பிடித்து அதன் இருப்பிடத்துக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால் ராஜா, அதிர்ச்சியால் இருதய நோய் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தியாவின் குஜராத்திலுள்ள வெரவல் என்ற இடத்தில் கடந்த மாதம் 22 திகதி இச்சம்பவம் நடந்தது.

சடலம் மாறியதால் சங்கடமான சவவீடு

சிறீலங்காவிலுள்ள மரதங்கடவெல என்றொரு கிராமத்தைச் சேர்ந்த றஞ்சித் என்ற இளைஞர் இத்தாலியில் கடந்த மாதம் காலமாகிவிட்டார். இவரது சடலம் அங்கிருந்து விமான மூலம் கட்டுநாயக்காவுக்கு அனுப்பப்பட்டது.

உறவினர்கள் சடலத்தைப் பொறுப்பேற்று எடுத்துச் சென்று, மரண இறுதிச் சடங்குக்காகத் திறந்த போது, அதிர்ச்சி அடைந்தனர். உள்ளேயிருந்தது 75 வயதான சவிஸ் நாட்டவர் ஒருவரது சடலம்.

இதனைத் திருப்பி அனுப்ப சட்டப்படி ஏற்பாடாகி வருகின்றது. ஆனால் இரண்டு கேள்விகள் றஞ்சித்தின் உறவினர்களிடம் எழும்பியுள்ளது.

1. றஞ்சித் உண்மையிலேயே மரணமானாரா? அல்லது உயிருடன் இருக்கின்றாரா?

2. மரணமாகியிருந்தால் அவரது சடலம் எங்கே? ஆள்மாறி சவிட்சர்லாந்துக்கு அனுப்பப்பட்டு விட்டதா?

பிள்ளை பராமரிப்பு புதுத் தந்தையர் ஆர்வம்

அண்மையில் வெளியிடப்பட்ட கனடிய தகவல் அறிக்கை ஒன்று, கனடிய தந்தையர் தமது சிறு குழந்தைகளை பராமரிப்பதற்கு வேலைத் தலங்களில் விடுமுறை எடுத்து அவர்களை பராமரிப்பவர்களாகவும், பெற்றோரியத்தை விரும்புவர்களாகவும் காணப்படுவது அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

2006 ஆண்டில் இவ்வெண்ணிக்கை மிக கூடியளவாக காணப்பட்டுள்ளது. கியூபெக் மாநிலத்தைச் சேர்ந்த தந்தையர்களே இதில் முதலிடத்தை வகிக்கின்றனர். அத்துடன் அவர்களுக்கு 5 வார விடுமுறையுடன் பல சலுகைகளும் வழங்கப்படுகின்றது. கியூபெக் மாகாண அரசின் பெற்றோர் விடுமுறை திட்ட அறிவிப்பின் பின் அரைவாசிக்கும் மேலான தகுதியான தந்தையர் விடுமுறை எடுத்துள்ளனர். இது 2005 ஆண்டில் 32 வீதமாகக் காணப்பட்டது.

கனடாவின் மற்றைய பாகங்களில் பத்துக்கு ஒரு தந்தை என்ற வீதத்திலேயே விடுமுறை எடுத்துள்ளனர். 2001 ஆண்டில் மத்திய அரசு, பெற்றோர் விடுமுறைக் காலத்தை 35 வாரங்களாக உயர்த்தியதுடன், இரு பெற்றோரும் இக் காலத்தை பகிர்ந்து கொள்ளலாம் என அறிவித்ததிலிருந்து 3 வீதமான அதிகரிப்பே இந்த 8 ஆண்டுகளில் காணப்பட்டுள்ளது.

ரொறன்ரோ பாடசாலைகளில் பொலிஸாரின் அலுவலகங்கள்

ரொறன்ரோ உயர்தர பாடசாலைகளில், 20 பொதுப் பாடசாலைகளிலும், ஐந்து அல்லது ஆறு கத்தோலிக்க பாடசாலைகளிலும் பொலிஸ் அலுவலகங்கள் விரைவில் அமைக்கப்படவுள்ளன.

பொலிஸார் சீருடையில் காணப்பட மாட்டார்களாயினும், அவர்களின் பிரச்சனம் பாடசாலை வளாகத்தினுள் இருக்கும். இப் புதிய திட்டத்தின் மூலம் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மாணவர்களைப் பற்றியும், மாணவர்களுக்கு உத்தியோகத்தர்களைப் பற்றியும் அதிகளவில் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும் என ரொறன்ரோ பாடசாலை சபைத் தலைவர் John Campbell தெரிவித்துள்ளார்.



றஞ்சி திரு

சின்னச் சின்ன தகவல்கள்

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வாகன சாரதி அனுமதிப் பத்திரம் ஒன்றாறியோ சாரதிகளுக்கு வழங்கப்படவுள்ளது. American Association of Motor Vehicle Administrators நிறுவனத்தின் சட்டங்களுக்கு அமைவானதாக இது வடிவமைக்கப்படுகின்றது. மோசடி, தவறான பிரயோகம், களவு ஆகியவைகளிலிருந்து பாதுகாக்க புதிய முறை சாரதிப் பத்திரம் வழிவகுக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளின் வருடாந்த விடுமுறை (ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள்) காலத்தில் மாணவர்களுக்கு வீட்டு வேலைகள் (Home Work) வழங்குவதில்லையென்று ரொறன்ரோ கல்விச் சபை முடிவெடுத்துள்ளது. இவ்வருட விடுமுறையிலிருந்து இந்தப் புதிய நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது. வருடாந்த விடுமுறைகளின் போது பல மாணவர்கள் வேறிடங்களுக்குச் செல்வதால், அக்காலத்தில் வீட்டு வேலைகள் வழங்கக்கூடாது என்ற கோரிக்கை பல வருடங்களாக இருந்து வந்தது.

ரொறன்ரோ போக்குவரத்துச் சபை (ரிரிசி) தற்போது நடைமுறையிலுள்ள டிக்கட்டுகளுக்குப் பதிலாக டோக்கின்களை (token) உபயோகத்துக்கு கொண்டுவர முடிவாகியுள்ளது. பல சப்வே நிலையங்களில் போலி டிக்கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதே இதற்குக் காரணம். செப்டம்பர் 8ஆம் திகதியிலிருந்து டோக்கின்கள் அமலுக்கு வரும். முதியவர்கள், மாணவர்கள் டிக்கட்டுகளில் எந்த மாற்றமும் இல்லை.

ஒன்றாறியோவிலுள்ள நீரிழிவு நோயாளர் தொகை அடுத்த இரண்டாண்டுகளில் (2010ல்) இரட்டிப்பாகலாம் என்று மாகாண சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அப்போது சுமார் 1.2 மில்லியன் ஆட்கள் நீரிழிவு நோயாளராக இருப்பர் இது, ஒன்றாறியோவின் சனத்தொகையில் பத்து வீதமாகும். உலகம் முழுவதும் நீரிழிவு நோய் இப்போது வேகமாக அதிகரித்துச் செல்கிறது.

வெளிநாடுகளில் பொறியியலாளர்களாகப் பட்டம் பெற்றவர்கள், மற்றும் பொறியியலாளர்களாகக் கடமையாற்றியவர்களுக்கான குறுகிய காலப் பயிற்சியினை ரொறன்ரோ ஹம்பர் கல்லூரி ஆரம்பிக்கவுள்ளது. செப்டம்பர் 2008, மற்றும் 2009 பெப்ரவரி, மே, செப்டம்பர் ஆகிய காலங்களில் மும்முன்று மாதங்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படும். விபரங்களை 416 675 6622 இணைப்பு 4742 இலக்கத்தில் பெறலாம்.

உலகின் இன்றைய சனத்தொகை 670 கோடி. அடுத்த நான்காண்டில் (2012ஆம் ஆண்டு) இத்தொகை 700 கோடியாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் சனத்தொகையில் முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை வகிக்கின்றன. வருடாந்தம் சனத்தொகை 1.2 விழுக்காட்டினால் அதிகரித்துச் செல்கின்றது.

உலக அகதிகள் தொகை ஒரு கோடியே இருபது லட்சமென ஐ. நா. அகதிகள் தூதரகம் அறிவித்துள்ளது. உள்நாட்டு யுத்தம், இன அழிப்பு போன்றவைகளாலேயே அகதிகள் தொகை அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 20ஆம் திகதி உலக அகதிகள் தினம் கொண்டாடப்படுகின்றது.



மகாஜன முன்னாள் அதிபர்
பொ. கனகசபாபதி

அதிபர் பிரயாணம் - 1

ஏழாலையில் தான்
வண்டி ஏறினேன்

எனது அதிபர் பிரயாணம் நெடும் பயணமாக அமையவில்லை. 1971 - வைகாசியில் ஆரம்பித்த பயணம் நெடுந்தாரம் போயிருக்கலாம். நான் அதிபரானபொழுது எனக்கு வயது 36. ஓய்வு பெற்ற பொழுது 46. எனது சேவை சடுதியாக, பத்து வருட சேவகத்தடன் 1981 சித்திரையில் முடிவுற்று விட்டது. உல்லாசமான மனோரம்மியமான அற்புத பயணம். இன்றும் நினைத்தால் இனிக்கிறது. உள்ளம் கவல்கிறது அங்கு இல்லையே என்பதால். ஆனால் இடையிடையே குள்ள நரிக் கூட்டத்தின் குறுக்கீடு இருக்கவே செய்தது.

1970ல் சிறீலங்காவில் ஆட்சியில் இருந்தது ஐக்கிய தேசியக் கட்சி அரசு. அதன் ஆட்சிக் காலம் முடிவுக்கு வரவிருந்தது. 1971ஆம் ஆண்டு ஆனி மாதத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ளதாக இருந்தது. ஆகவே, பாடசாலைகளுக்கு அதிபர்கள் தேவை என்ற ஞானோதயம் அரசுக்குத் தோன்ற அதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகப் பரீட்சைகளும் நடந்தன. நான் இரண்டாம் தர அதிபராகத் தெரிவு செய்யப்பட்டேன். பதவி வழங்குதற்காக மே மாதத்தில் ஒரு நாள் வடமாநிலக் கல்விப் பணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்திருந்தார்கள். என்னுடன் சேர்த்து தேர்வு பெற்றோர் 12 பேர்கள் வரை வந்திருந்தார்கள். வயதில் இளையவன் நானே. எங்களுக்குப் பாடசாலைகள் ஒதுக்குதற்காகக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றிய திரு விசுவலிங்கமும், பிரதம கல்வி அதிகாரியான அரசனும் பணிக்கப்பட்டிருந்தார்கள். திரு விசுவலிங்கத்தின் மகள் சாரதா மகாஜனாவில் எனது மாணவியாகக் கற்று பேராதனையில் மருத்துவக் கல்வி கற்றுக் கொண்டிருந்தார். இப்போது அவர் இங்கிலாந்தில் சேவிக்கிறார். எமது பாடசாலை இலங்கைக் கலைக்கழகம் நடத்திய நாடகப் போட்டியில் பங்கு பற்றி தொடர்ந்து ஐந்து வருடங்கள் முதலிடத்தினைப் பெற்றது. அதன் பின் என்ன என்கிறீர்களா? அதன் பின்னர் போட்டியே நடைபெறவில்லை. இந்த ஐந்தினில் "கோமகரும் குருமகரும்" எனும் அந்த நாடகம் கவிஞர் கதிரேசர்பிள்ளையால் தயாரிக்கப்பட்டு நெறிப்படுத்தப் பட்டது. அதில் கதாநாயகியாக சாரதா நடித்தார். இப்போது அவர் பெயர் சாரதா நற்குணராசா. ஆகவே, திரு விசுவலிங்கத்திற்கு என்னை நன்கு பரிச்சயம். ஓரளவிற்குத் தூரத்து உறவினரும் கூட.

உனக்குக் கிட்டடியாக உள்ள ஏழாலை மகா வித்தியாலயத்துக்கு உன்னைப் போடுறேன் என்றார். இதனைத் தவிர்க் கிட்டடியாக வேறு ஒரு பாடசாலையுமே இல்லை. நான் அப்பாடசாலையினில் பதவி ஏற்கச் சம்மதம் தெரிவித்த போதிலும் மனதிலே ஒரு சிறு நெருடல் இருந்தது. மெள்ள அவரிடம் அதனைச் சொன்னேன். "பயப்படாதே அவரை அத்தியார் இந்துக் கல்லூரிக்குத் தற்காலிக அதிபராக இடம் மாற்றியுள்ளோம்" என்றார். ஓரளவு திருப்தி.

ஆம். ஏழாலையில் அப்போது அதிபராக இருந்தவர் திரு அம்பலவாணர். அவர் நடேஸ்வராக் கல்லூரியில் நீண்ட காலமாக ஆசிரியராக இருந்தவர். ஆசிரியப் பணியாற்றிய பொழுது எனது மனைவியின் ஆசிரியராக இருந்ததோடல்லாமல் எனது மாமனாருடனும் நெருங்கிய உறவு வைத்திருந்தவர். மாமனார் அங்கே பிரதம பகுதியின் அதிபராகக் கடமையாற்றியவர். இருவரும் ஒரே அரசில் போக்கு இருந்தமை அவர்களது நட்பிற்கும் காரணமாக இருந்தது. மிக நெருக்கமான நட்பு அவர் நடேஸ்வராக் கல்லூரியை விட்டு நீங்கிய பின்னரும் தொடர்ந்தது. மேலும் அவரது வழிகாட்டலிலே தான் குறமகள் என எல்லோருக்கும் பரிச்சயமான திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்கள் உற்கல் பல்கலைக் கழகத்தின் கலைப் பட்டதாரியானார். இலங்கையிலிருந்து அப்பல்கலைக் கழகத்தின் முதல் பட்டதாரி பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கல்வி திருவாகத் துறைப் பேராசிரியரும் பின்னர் ஸ்ரீமாவோ அரசில் கல்வி மாஅதிபதியும் கல்வி அமைச்சின் நிரந்தரச் செயலருமாகக் கடமை ஆற்றிய பிரேமதாசா உடுகம. அதன் பின்னர் அப்பல்கலைக் கழகத்தின் பட்டதாரியானவர் திரு அம்பலவாணர். திருமதி இராமலிங்கம் எனது மனைவியின் சகோதரி. எனவே திரு அம்பலவாணர் அவர்களுக்கும் எமது குடும்பத்தினருக்குமிடையே இருந்த உறவு நெடுங்காலமாக நிலவி வந்த உறவு. இதன் காரணமாகவே நான் திருமணம் செய்தபின்னர் முதன் முதலில் மனைவியுடன் சென்ற திருமணம் திரு அம்பலவாணரின் மைத்துனராகிய பூரணச்சந்திரன் அவர்களின் திருமணமே. பூரணச்சந்திரன் பின்னர் எனது நெருங்கிய நண்பராகி விட்டார்.

திரு அம்பலவாணர் பாடசாலையினைத் திறம்பட நிர்வகித்து வந்த போதிலும் உள்ளூர் அரசியல் பிரச்சனைகள் அவரை நேரடியாகப் பாதித்தன. திரு. அம்பலவாணர் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் ஆதரவாளர். ஊரிலே பெரும்பாலோர்

தமிழரசுக் கட்சி விசுவாசிகள். அவர்களுக்குத் தலைமை ஏற்றவர் திரு பாலசுப்பிரமணியம் அவர்கள். அவர் ஏழாலை கிராம சபையினுக்கும் தலைவர். அவர்களுக்கிடையே ஏற்பட்ட சின்னச் சின்னப் பூசல்கள் விசுவரூபம் எடுத்து பெரும் பிரச்சனையாக இறுதியில் அம்பலவாணரை அப்பாடசாலையில் இருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற குரல் வலிந்து ஒலிக்கத் தொடங்கியது. அதனால் பாடசாலையின் சுமுக நிலை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாகவே திரு அம்பலவாணரை நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் தற்காலிக அதிபராக இடமாற்றம் செய்தனர். அது ஏழாலையிலும் பார்க்க பெரிய பாடசாலை. எனவே திரு. அம்பலவாணரினது கௌரவமும் பேணப்பட்டது பிரச்சனையும் தீர்க்கப்பட்டது. தினசரி கூடுதலான தூரம் பிரயாணம் செய்ய வேண்டும் என்பது தான் குறை.

வீடு சென்ற நான் எனது மனைவியிடம் விசயத்தினைச் சொன்னேன். அவருக்கும் சிறிது கவலை. எனவே இருவருமாக அன்று மாலை திரு அம்பலவாணர் இல்லம் சென்றோம். அவருக்கு ஏற்கனவே செய்தி தெரிந்திருந்தது. பரவாயில்லை. வாருங்கள் நாளை காலை பாடசாலை வந்தால் நான் உங்களிடம் பொறுப்புக்களை ஒப்படைத்து விட்டு எனது புதிய பாடசாலைக்குச் செல்ல வசதியாயிருக்கும் என்றார். இப் பாடசாலையில் நான் அதிபர் பதவியை முதன் முதலாக ஏற்பதில் இன்னொரு விசேடமும் இருப்பதாக நான் கருதினேன். நான் எனது ஆரம்பக் கல்வியை சண்டிலிப்பாய் வடக்குத் தமிழ்க் கல்வன் பாடசாலையில் கற்றேன். அங்கு மூன்றாந் தரம் சித்தியெய்தியவுடன் ஆங்கிலக் கல்வி கற்பதற்காக சண்டிலிப்பாய் இந்து ஆங்கிலப் பாடசாலைக்குச் சென்றேன். அங்கு தான் பாடசாலை அதிபர் என்றால் எப்படி இருப்பார் என என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. அங்கு அதிபராயிருந்தவர் திரு. தில்லையம்பலம். கரிய நிறம். நெடிய தோற்றம். கன்னத்தில் வகிடு வைத்து வாரிய. அடர்த்தியான மயிருடைய தலை. மயிர் கருப்பு நிறமென்றால் அத்தனை கருப்பு. வெள்ளை வேட்டி, நீண்ட நாசனல் சேர்ட். குலைத்த பரமான்ஸ் சால்வை கழுத்துக்கு இருபுறமும் நீண்டு கீழ் நோக்கிச் சென்றிருக்கும்.

யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்தின் மூலமாகவே பாடசாலை வருவார். ஆனாலும் பாடசாலைக்கு நாம் எல்லோரும் வந்து சேருமுன்னரே வந்து விடுவார். வாரம் ஒரு நாள் காலையில் பாடசாலை தொடங்கு முன்னர் எல்லா மாணவர்களும் ஒருங்கே நின்று சிவபூராணம் ஒதுவோம். அதன் பின்னர் அதிபர் சில அறிவித்தல்கள் செய்வார். சிலருக்கு அங்கே தண்டனைகளும் வழங்குவார். வேலியில் உள்ள பூவரசக் கம்புகள் தாராளமாக உபயோகிக்கப்படும். 1960ல் அரசு (31ஆம் பக்கம் வருக)



கனடியத் தமிழ் வானொலி - CTR முதியோர் ஒன்றுகூடல்

பத்தாவதாண்டில் இந்த மாதம் பாதம் பதித்திருக்கும் கனடியத் தமிழ் வானொலி (CTR), அதன் 9வது ஆண்டு இறுதி மாத நிகழ்ச்சியாக முதியோர் ஒன்று கூடலொன்றினைக் கடந்த மாதம் நடத்தியது. ஸ்காப்பரோவிலுள்ள தொம்சன் பூங்காவில் முழுநாள் நிகழ்ச்சியாக இது ஏற்பாடாகியிருந்தது. சுமார் 400 முதியவர்களே எதிர்பார்க்கப்பட்டிருந்தனராயினும், தொகை ஆயிரமளவுக்கு உயர்ந்து பெரும் வெற்றி விழாவாக அமைந்தது. காலை உணவு, மதிய உணவு, இடையில் குளிப்பானங்கள், கூழ், பிற்பகல் சிற்றுண்டிகள், தேநீர் என்று முதியவர்கள் மகிழும் வகையில் தொடர்ச்சியான உபசாரமும், அவர்களின் ஆடல் பாடல் அனுபவப் பகிர்வுகள் என்று எல்லா வகையாலும் இந்தக் கூடல் ஏற்றம் கண்டிருந்தது. மாலைவேளையில் அனைத்தும் முடியும் வேளையில், பிரிய மனமில்லாத நிலையில் முதியோர்கள் வீடு திரும்பினர்.

(ஒளிப்படங்கள்: கோகுலன்)



தன்னார்வத் தொண்டர்கள் ஒன்றாறியோ அரசினால் மதிப்பளிப்பு



ஒன்றாறியோ மாகாண அரசாங்கத்தின் வருடாந்த தொண்டர் சேவை விருதுகள் வழங்கும் வைபவம் கடந்த மாதம் 46 இடங்களில் நடைபெற்றது. ஜூன் 16 திகதி ரொறன்ரோவுக்கான நிகழ்வு இடம்பெற்றது. இதில் தமிழர் தகவல் நிறுவனத்துடன் இணைந்து தன்னார்வத் தொண்டு புரியும் எழுவுருக்கு ஒன்றாறியோ மாகாண பிரஜாவுரிமை-குடிவரவு அமைச்சர் திரு. மைக்கல் சான் விருதுகள் வழங்கிக் கௌரவம் செய்தார். திருவாளர்கள் எஸ். ஜெகதீசன், எஸ். தருமகுலசிங்கம், ரமணன் இராமச்சந்திரன், பண்டிதர் எம். எஸ். அலக்ஸ்சாந்தர், எம் விஜயகுமார் (பாபு) ஆகியோருடன் மாணவ விருதாளர்களான ரேணுகா கிருஷ்ணசாமி, அமலன் தருமகுலசிங்கம் ஆகியோரும் அடங்குவர். தமிழர் தகவல் நிறுவனத்தின் சார்பில் திருவாளர்கள் ஆர். ஆர். ராஜ்குமார், இ. சிவலிங்கம், ஆர் & எஸ் ஓட்டோஸ் ராதா ஆகியோர் தொண்டர்கள் பங்கேற்பை நெறிப்படுத்தி உதவினர். வைபவத்தின் போது எடுக்கப்பட்ட சில ஒளிப்படங்களை இங்கு காணலாம். (ஒளிப்படங்கள்: கமலன் கேகைலிங்கம்).



தமிழர் தகவல் 11வது ஆண்டாக நடத்திய கனடிய தினவிழா



தமிழர் தகவல் வெளியீட்டகம் பதினொராவது ஆண்டாகக் கனடாவின் பிறந்த நாளைக் கடந்த மாதம் 30ஆம் திகதி ஸ்காபரோ கந்தசாமி கோவில் மண்டபத்தில் கொண்டாடியது. மண்டபம் நிரம்பியிருந்த பார்வையாளர்களின் உற்சாகத்தின் மத்தியில் பதினெந்துக்கும் அதிகமான கலை நிகழ்ச்சிகளுடன் கனடாவின் 141வது பிறந்த நாள் விழா மூன்று மணித்தியாலங்கள் இடம்பெற்றது. செல்வி அனோஜினி குமாரதாசனின் தமிழ்த்தாய் வாழ்த்து, கனடிய தேசிய கீதம் ஆகியவற்றையடுத்து அமைதி வணக்கத்துடன் சரியாகப் பிற்பகல் 6:30 மணிக்கு விழா ஆரம்பமானது. விழா நெறியாளராக தகவல் உதவி ஆசிரியர்களில் ஒருவான குயின்ரஸ் துரைசிங்கம் பணியாற்றினார்.



இவ்வருட கனடிய தின விருது இலங்கையில் ஆசிரியராகவும், கல்வி அதிகாரியாகவும், பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றி, கனடா வருகை தந்த பின்னரும் தொடர்ந்து கல்விப் பணி புரிந்து வரும் கலாநிதி சு. சிவவிநாயகமூர்த்தி அவர்களுக்கு வழங்கப்பெற்றது. கவிநாயகர் வி. கந்தவனம் விருதாளரை அறிமுகம் செய்ய, வழக்குரைஞர் மனுவல் ஜேசுதாசன் தங்கப் பதக்கம் சூட்ட, முன்னாள் அதிபர் பொ. கனகசபாபதி விருதுப் பட்டயத்தை வாசித்துக் கையளித்தார். கலாநிதி சு. சிவவிநாயகமூர்த்தி சிறுறுரை நிகழ்த்தினார்.



கனடாவில் சிறுவயது முதல் கல்வி கற்று, ரொறன்ரோ பல்கலைக் கழகத்தில் பட்டதாரியாகி, மருத்துவராகப் பணியை ஆரம்பித்துள்ள செல்வி கண்ணா வேலா இவ்வருட விழாவில் பிரதம அத்தியாகப் பங்குபற்றி உரையாற்றினார். தமிழர் தகவலுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட இவர், பத்தாண்டுகளுக்கு முன்னர் மாணவ விருது பெற்றதுடன், பல வருடங்கள் ஆண்டு மலர்களில் கட்டுரைகளையும் எழுதி வந்தவர். விழாவில் இவர் ஆற்றிய உரை கனடிய தமிழ்ப் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் கல்வித்துறையில் ஊக்கமளிப்பதாக அமைந்திருந்தது. தகவலின் இணையாசிரியர் றஞ்சி திரு மலர்ச்செண்டு வழங்க, தகவல் நிலையத் தலைவர் திரு. நா. சிவலிங்கம் பாராட்டுப் பட்டயத்தை வாசித்துக் கையளித்தார்.



கறுப்பு ஜூலையின் 25வது ஆண்டு நினைவாகக் கனடியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறும் குருதிக் கொடை வைபவம் தொடர்பான சிறுறுரையொன்றினை பாபு கேட்டரிங் அதிபர் திரு. பாபு நிகழ்த்தினார். (மறுபக்கம் வருக)




தமிழர் தகவல் 11வது ஆண்டாக நடத்திய கனடியதின விழா



கனடிய தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட மாணவர் விவேகப் போட்டியில் வெற்றி பெற்ற எட்டு மாணவர்களும் மேடையில் சிறப்புச் செய்யப்பெற்றனர். வழக்குரைஞர் நாதன் சிறீதரன் இவர்களுக்கு வெற்றிப் பட்டயத்தைக் கையளிக்க, ஆர் அன்ட் எஸ் ஓட்டோஸ் அதிபர் ராதா கிருஷ்ணசாமி புத்தகப் பொட்டலங்களை வழங்கினார். முதலிடத்தைப் பெற்ற வர்ஷா புனிதச்செல்வனுக்கான தங்கப் பதக்கத்தை தகவல் விநியோக முகாமையாளர் ஆர். ஆர். ராஜ்குமார் சூட்டிப் பெருமைப்படுத்தினார்.



தனி நடனங்கள்: லக்ஷ்மிஜா செல்வநாயகம்பிள்ளை, அனோஜினி குமாரதாசன், உஷாந்தி கிருபாகரன்



கலைச்செல்வன் உலகநாதனின் பாடல் அபிநயம்.

வானொலி தொலைக்காட்சிக் கலைஞர்கள் எஸ். ரி. செந்தில்நாதனும், பி. எஸ். சுதாகரும் இணைந்து வழங்கிய நகைச்சுவை.

Chinese Dragon Dance
Northern Legs - Southern Fifth



தமிழர் தகவல் 11வது ஆண்டாக நடத்திய கனடியதின் விழா



விழாவில் நாட்டிய நிகழ்ச்சிகள் வழங்கியோர்: சதங்கை நர்த்தனாலய அதிபர் வாசு சின்னராசுவின் மாணவிகள், நாட்டியக் கலைமணி மாலினி பரராஜசிங்கமும் மாணவிகளும், நாட்டியக் கலைமணி சசிகலா பிரபாகரனின் மாணவிகள், கலாஷேத்திரம் தேனுஜா சோதிலிங்கமும் மாணவிகளும், அமிர்தலயா அக்கடமி லலிதாஞ்சலா கதிர்காமனின் மாணவிகள்.

கனடியதின் விழா ஒளிப்படங்கள்: கமலன் கேகைலிங்கம்



இது உங்களுக்கு...!



வீடு வாங்கும் போதோ அல்லது விற்கும் போதோ
இந்த சன்மாணம் உங்களுக்கு உறுதியாகிறது!
(இதழ்மூலம் தொடர்பு கொள்பவர்களுக்கு மட்டும்)




HomeLife/ Future Realty Inc.

Realtor Member

262 Markham Road

Scarborough, ON M1J 3C5



Sinna S Rajagopal

Sales Representative

Bus: 416-264-0101

Cell: 416-727-8647

sinnarajagopal@hotmail.com

தமிழர் தகவல் நடத்திய கனடியதின் விழா



முதியோரும் இளையோரும் சேர்ந்து வழங்கிய மூன்று தலைமுறை இணைந்த நடனமும், கலைஞர்கள் மதிப்பளிப்பும்.





சிவாஜினி பாலராஜன்


பெண்ணின் பொழுது - 4

கலையுடன் இணைந்த கடதாசி.....கடதாசி வெட்டும் கலை

விலையுயர்ந்த மூலப்பொருட்களோ பெரிய முதலீடோ இல்லாமல் செய்யக் கூடிய கைப்பணிகளில் கடதாசி வெட்டுதல் மிகவும் சிறந்ததும் மலிவானதுமான கலை ஆகும். வாழ்த்து மடல்கள் செய்தல், ஓரிகாமி, குயிலிங் போன்றவை போல கடதாசியை பாவித்து செய்யும் கலைகள் பல. இவற்றைப் போல கடதாசியை பல்வேறு விதமாக வடிவங்களில் அல்லது உருவங்களாக வெட்டி அழகு படுத்தும் கலையும் ஒன்றாகும். இது யப்பானில் கிரிகாமி (kirigami) எனவும் மெக்சிக்கோவில் பப்பெல் பிக்காடோற்றோ (Papel Picadoto) எனவும் போலந்தில் வீசீனோன்கீ (Wycinanki) எனவும் சீனாவில் (chien chih) எனவும் அழைக்கப் படுகின்றது. கடதாசியை பல்வேறு வடிவங்களில் வெட்டி அழகு படுத்துவதில் சீனர்களுக்கு நிகர் அவர்களே தான். மிகவும் துல்லியமாக நுட்பமாக கடதாசியை வெட்டி அழகுபடுத்தி வைப்பார்கள். பொதுவாக அவர்களின் விழாக்கள், வைபவங்களில் கடதாசி அலங்காரம் முதலிடம் பெறும். ஆரம்ப காலங்களில் சீன மக்கள் தங்கள் புது வருடத்திற்கு வீட்டின் யன்னல், சுவர், என்பவற்றையும் சீன விளக்குகளையும் (Chinese lantern) இவ்வாறு அலங்கரித்தனர்.

இக்கடதாசிக் கலை சீனர்களிடம் கி. மு. 206 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பமானதாக சொல்லப்படுகின்றது. அரசு மாளிகைகளிலும் பிரபுக்களின் மாளிகைகளிலும் வேலைசெய்த பணிப் பெண்களினால் பொழுது போக்காக ஆரம்பிக்கப் பட்டு பின்னர் 7ம் நூற்றாண்டில் இருந்து 13ம் நூற்றாண்டு வரையான காலங்களில் இது மிகவும் பிரசித்தி பெற்ற ஓர் கலையாகவும் தொடர்ந்து 14ம் நூற்றாண்டளவில் மத்திய கிழக்கு நாடுகள் ஐரோப்பா போன்ற இடங்களில் பரவி மிகவும் பிரபலமானது.

அலங்காரமாக வெட்டப்பட்ட இக் கடதாசிகள் வீட்டின் உள் புறத்தை அலங்கரிக்க மட்டுமல்ல வீட்டின் யன்னல் போன்றவற்றையும் அலங்கரிக்க பாவிக்கப் பட்டன. பொழுது போக்காக கத்தரிக் கோலும் கத்தியும் (exacto knife) பாவிக்கப்பட்டு பெண்களால் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் இன்று பெரிய அளவிலான தொழிலாதி ஆண்களினால் தொழிற்சாலைகளில் செய்யப்பட்டு வருகின்றது. Fiskars, Martha Stewart Home Décor and Craft, Willas Commodities போன்ற பல தொழிற்சாலைகள் பல்வேறு விதமான அச்சுகள் (stencil, punches) செய்து விற்கின்றன. இவ் அச்சுகள் இன்றும் வீடுகளை அலங்காரம் செய்யவும் பிள்ளைகளின் வரைதல் நிறம் தீட்டுதல் போன்ற பல தேவைகளுக்கும் தையல் வேலைகளுக்கும், scarp book போன்றவற்றிற்கும் பாவிக்கப் படுகின்றன அச்சுக்களை வாங்கி பாவிப்பது நேரத்தை மிச்சப் படுத்துமாயினும் தொழிலாக அல்லாது பொழுது போக்காக செய்யும் ஒருவருக்கு கடினமாகத் தான் இருக்கும். இவை தற்போது நீங்கள் சுலபமாக வாங்கக் கூடிய சில அச்சுகள் ஆகும்.



பெண்களினால் ஆரம்பிக்கப்பட்டதாலோ என்னவோ கூடுதலாக இந்தக் கலையினால் சித்தரிக்கப்படும் உருவங்கள் அல்லது காட்சிகள் பிள்ளை வளர்ப்பு விலங்கினங்கள் மரஞ்செடிகள் பழவகைகள் ஆகிய இயற்கையுடன் இணைந்த செயற்பாடுகளாகத் தான் காணப்படுகின்றன.

அடுத்த இதழில் அச்சுகளை பாவிக்காது எவ்வாறு இந்த கடதாசியை அழகான உருவங்களாக வெட்டலாம் என்பதனைப் பார்ப்போம்.



RESP SAVINGS PLAN
கல்விச் சேமிப்புத் திட்டம்

Your are eligible to apply for and Education Savings Grant of up to \$7,200 per child

Your savings are more safe and secure

Your can start with a small amount

it's a more flexible plan

EDUCATION IS A GREAT GIFT FOR YOUR FUTURE GENERATIONS

உங்கள் பிள்ளைகளின் கல்விக்கான சேமிப்பு உங்கள் எதிர்கால தலைமுறைக்கான முதலீடு

WWW.KERUDAVIL.COM

INCOME TAX PREPARATION

Personal Income Tax
Small Business Income Tax
Computerized Returns



S. Ganthiy
B.A., Srilanka
Enrollment Officer

416. 841. 1866
416. 955. 9303
E.mail: ganthiy@rogers.com

குரும்பசிட்டி ஐ. ஜெகதீஸ்வரனின் நூல்கள் வெளியீடு



எழுத்தாளர் குரும்பசிட்டி ஐ. ஜெகதீஸ்வரனின் 'கொலு வீற்றிருந்த குரும்பை நகர்', 'மாணிக்கப் பரல்கள்' ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா கடந்த மாதம் 7 திகதி பிற்பகல் கனடா கந்தசாமி கோவில் விழா மண்டபத்தில் நடைபெற்றது. இரு அமர்வுகளாக விழா இடம்பெற்றது. கவிநாயகர் வி. கந்தவனம், நாடகக் கலையரசு எஸ். இராசநாயகம் ஆகியோர் அமர்வுகளுக்குத் தலைமை தாங்கினர். ஆசியுரைகள், அறிமுக உரைகள், வாழ்த்துரைகள், வெளியீட்டுரை, ஆய்வுரை எனப் பலவகை உரைகளுடன் விழா நடைபெற்றது. நூலாசிரியர் இறுதியில் ஏற்புரை நிகழ்த்தினார்.



யசோ சின்னத்துரை
கனடிய சட்டத்தரணி

The Law Offices of

Yaso Sinnadurai
Barrister & Solicitor, Notary Public

Tel: 416 265 3456

Fax: 416 265-2770

2100 Ellesmere Road, Suite 202, Scarborough ON M1H 3B7 (Markham & Ellesmere)

வீடு

காணி

வர்த்தகச் சட்டம்

Real Estate Law

Residential &

Commercial

Business Law



சிந்தனைப் பூக்கள்

எஸ். பத்மநாதனின் தொடர்

22

சிட்டுக்களே வாருங்கள்!

மகிழ்ச்சிக்கும், ஆனந்தத்திற்கும் உள்ளாகி துள்ளிக் குதிக்கும் பட்டாம்பூச்சிகளாக பறந்து திரியும் உங்களது உடல்நிலையில் சிறிய ஊறு ஏற்பட்டாலும் சோர்ந்து போகின்றீர்கள்! பெற்றோரும் குழம்பிப் போய் விடுகின்றீர்கள். எனவே இந்த மாதத்துச் சிந்தனை உங்கள் ஆரோக்கியம் பற்றியதாகும்.

சிட்டுக்களே! உங்கள் சிறிய வயதிலும் புற்றுநோய், பிறப்பில் ஒழுங்கீனம், அறிவிலும் குறைபாடு, சுற்றாடல் பிரச்சனைகள், ஒவ்வாமை போன்றவற்றால் நீங்கள் வருந்தும் வேளைகளில் வடஅமெரிக்காவின் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருட்கள் காரணமாவதை அறிய மாட்டீர்கள்! பல வருடங்களாக சிறுவர்களுக்கு ஏற்படும் இந்த ஆபத்துகள் இன்று முக்கியம் பெற்றுள்ளன.

சூழல் மாசடையும் பகுதிகளில் நீங்கள் வாழ்வதால் உங்கள் இரத்தம், சிறுநீர் ஆகியவை பாதிப்புக்கு உட்படுகின்றன. 'இன்று உபயோகத்திலுள்ள 33,000 இரசாயனப் பொருட்கள் உங்கள் உடல்நலத்திற்கு ஊறு விளைவிக்கின்றன' என்று வடஅமெரிக்க நிறுவர் நலம் பற்றிய விசேட அறிக்கை கூறுகிறது.

சிட்டுக்களே! நீங்கள் இன்று பரிசோதனைப் பொருட்களாகி நிற்கின்றீர்கள். கனடாவின் சிறுவர் நல அறிக்கையில் உள்ள புள்ளி விபரங்களைப் பாருங்கள். 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் புற்றுநோய் 25 வீதம் அதிகரித்துள்ளது. 12 வீதமான பிள்ளைகளுக்கு ஆஸ்த்மா ஏற்பட்டுள்ளது, 29 வீதமான பிள்ளைகளுக்கு ஒவ்வாமை போன்ற சுற்றாடல் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. காற்று, நீர், மண் இந்த முன்றினாலும் உங்கள் நிம்மதியான வாழ்வு சீர்குலைந்து விடுகின்றது.

நீங்கள் மிகவும் மென்மையானவர்கள். உங்கள் சிறுநீரகமும், ஈரலும் பல இரசாயனக் கூறுகளால் பாதிப்புக்கு உட்படும் வேளையில் முளைப் புற்றுநோய், இரத்தப் புற்றுநோய், ஆஸ்த்மா என்பன தோன்றி விடுவதாக அறிக்கைகள் கூறுகின்றன. இப்படியான சுற்றாடல் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்கு உங்கள் பெற்றோர்களின் உதவியை பெற்றுக் கொள்ளுங்கள்.

கட்டுப்படுத்த முடியாத இரசாயன கழிவுப் பொருட்கள் எங்கும் பரவுகின்ற சூழ்நிலையில் பெரிய ஆபத்துகளை எதிர்நோக்கும் சிட்டுக்களாகிய உங்களைப் பற்றிய கவலை நிறையவே ஏற்படுகிறது. உங்கள் பெற்றோர்களிடம் உங்கள் வாழ்விடங்களை பற்றிக் கூறுங்கள். நீங்களும் முடிந்த அளவுக்கு சுற்றாடல் பிரச்சனைகளை அறிந்து கொள்ளுங்கள். வசந்தகாலம் வந்துவிட்டாலும் நீங்கள் தும்மிக் கொண்டும், இருமிக் கொண்டும், மூச்சு திணறிக் கொண்டும் படுகின்ற அவஸ்தைகளை மாமா பல தடவை பார்த்துள்ளார்.

சிட்டுக்களே! உங்கள் நீண்டகால வாழ்வுக்கு நலனுக்கு இன்றே அடிகோலுங்கள். இயற்கையோடு போராடிக் கொண்டிருக்கும் நீங்கள் அறிவினையும் சற்று புதுப்பித்துக் கொண்டு வாழப் பழகுவீர்கள்.

மீண்டும் சந்திப்பேன்.

The Law office of
GARY
Anandasangaree

416 321 1100

Gary Anandasangaree
Barristor and Solicitor

10 Milner Busines Court
Suite: 210
Toronto, ON. M1B 3C6

Phone: 416 321 1100
Fax: 416 321 1107
gary@galaw.ca





Dr. Shan A. Shanmugavadivel & Associates

டாக்டர் அ. சண்முகவடிவேல்

* Orthodontics * Implants * Cerec Crowns

பற்களை ஒழுங்கு செய்தல், 'இம்பிளான்றர்' சிகிச்சைகளில் கனடாவில் பயின்ற பல வருட அனுபவமுள்ள குடும்ப பல் வைத்தியர்.

RAINBOW VILLAGE DENTAL OFFICE

2466 Eglinton Avenue East, Unit:7
Scarborough, Ontario. M1K 5J8
Monday to Saturday
Near Kennedy Subway (Rainbow Village Building)

(416) 266 5161

Main Square Dental Office

7-2575 Danforth Avenue
Toronto, Ontario. M4C 1L5

Dr. Shan - Tuesday (morning)

Dr. Yao San (Tue, Fri & Sat)

Dr. Brian (monday)

Dr. May (wednesday)

(416) 690 0121



Shaping careers for
over 15 years

Changing your life
begins with us....

Financial Assistance

Financial Assistance may be available for those who qualify.

We welcome:

- Social Assistance recipients
- currently receiving / received recipients
- Maternity benefits received recipients

EARLY CHILDCARE ASST. (ECA)

100% Guaranteed Co-op placement

JOB OPPORTUNITIES

- Child Care Assistant
- Child Care Worker
- Day Care Worker / Teacher
- Preschool Worker
- Infant Day Care Worker

MEDICAL OFFICE ADMIN (MOA)

JOB OPPORTUNITIES

- Medical Office Assistant
- Medical Admin. Asst.
- Medical Receptionist
- Medical Secretary
- Hospital Ward / Unit Clerk

COMPUTERIZED ACCOUNTING

JOB OPPORTUNITIES

- Accounting Assistant
- Accounts Manager
- Accounts payable clerk
- Accounts Receivable Clerk
- Payroll clerk

BUSINESS ADMINISTRATION

JOB OPPORTUNITIES

- Administrative Assistant
- Office Assistant
- Office Administrator
- Management Trainee
- Executive Assistant

PERSONAL SUPPORT WORKER (PSW)

100% Guaranteed Co-op placement

JOB OPPORTUNITIES

- Personal Support Worker
- Home Support Worker
- Personal Care Attendant
- Resident Care Aid
- Nursing Assistant

NETWORK ENGINEERING

JOB OPPORTUNITIES

- Network Administrators
- Systems Administrators
- Technical Support Specialists
- Helpdesk Support
- LAN Administrators

Week-ends & Evening Courses
Canadian Security Courses,
QA / Software Testing, AccPac, Quick books, Ms Office,
Visual Basic, C++, Visual C#, .Net, A+, MCP, MCSE, CCNA

Computek College

BUSINESS • HEALTH CARE • TECHNOLOGY

Kennedy / Sheppard
(North-East Corner)

Tel: 416-321-9911

2347, Kennedy Road, Suite 301
Scarborough, ON., M1T 3T8

Kennedy / Eglinton
N/W Corner, Above Library

Tel : 426.285.9941

2390 Eglinton Ave East, Suite 248
Scarborough ON., M1K2P5



எஸ். காந்தி

22

வெள்ளிப் பணம் - டாலர்

இம்மாத வெள்ளிப் பணத் தொடரில் நாம் பார்க்க இருப்பது Tax Freedom Day. இதனை தமிழில் சுறுவதாயின் வரியிலிருந்து சுதந்திரம் பெறும் நாள் எனக் கூறலாம். இதனை நாம் சுருக்கமாக TFD என அழைப்போம்.

பொதுவாக எல்லா நாடுகளிலும் அரசு என்னும் நிறுவனம் தமது குடிமக்களுக்கு செய்யும் இலவசமாக மற்றும் மானிய அடிப்படையில் செய்யும் சேவைகளுக்காக அவர்களிடம் இருந்து பல்வேறு வடிவங்களில் பல்வேறு படிமுறைகளில் வருமானத்தினை பெற்றுக் கொள்கின்றன. இதிலும் கனடாவில் மூன்று படிமுறைகளினாலான அரசுகள் இருக்கின்றன. அதாவது மத்திய அரசு, மாநில அரசு, உள்ளூராட்சி அரசுகள் இந்த மூன்று வகையான அரசுகளும் மக்களுக்கு சேவையை வழங்குகின்றன.

இந்த சேவையை வழங்குவதற்காக பல்வேறு வழிமுறைகளில் மக்களிடம் இருந்து வருமானத்தினை பெற்றுக்கொள்கின்றன. உதாரணத்துக்கு உழைக்கும்போது வருமானவரி, பொருட்களையோ சேவைகளையோ பெறும்போது GST, PST வரிகள், சொத்துக்களை வாங்கும்போது சொத்துவரி (Property Tax) போன்றவற்றைக் கூறலாம். இப்படிப்பட்ட எல்லாவகைப்பட்ட நேரடியான மறைமுகமான வரிகளுக்குமாக கனடிய மக்கள் இந்த வருடம் June 13, வரை உழைத்திருக்கின்றார்கள். June 14 ம் திகதியில் இருந்துதான் தமக்காக உழைக்கும் நாள் ஆரம்பமாகின்றது. இதனைத்தான் Tax Freedom Day (TFD) என அழைக்கப்படுகின்றது.

இது 1961ம் ஆண்டு 40 நாட்கள் முந்தியதாக காணப்பட்டது அதாவது May 3ம் திகதியாக இருந்திருக்கின்றது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 4 நாட்கள் முந்தியதாகவும் 2005ம் ஆண்டு இது June 25ம் திகதியாக இருந்திருக்கின்றது. எனவே கடந்த சிலவருடங்களுடன் ஒப்பிடும்போது இது சாதகமான நிலையாக காணப்படுகின்றது.

2006ம் ஆண்டில் இருந்து இதுவரைக்கும் தற்போது உள்ள மத்திய அரசு 21 Billion டாலர்கள் பெறுமதியான வரிலிலக்குகளை கனடிய மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் கொடுத்துள்ளதாக கூறுகின்றது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.4 சதவீதமாகும்.

கனடிய மக்கள் 2008ம் ஆண்டு வரிக்கட்டணங்களுக்காக 170 நாட்கள் உழைத்திருக்கின்றார்கள் இதனை நாம் ஏனைய சில நாடுகளுடன் ஒப்பிட்டு பார்ப்போமாயின் ஜேர்மனியில் இது 185 நாட்களாகவும் நோர்வேயில் 210 நாட்களாகவும் சுவீடனில் 209 நாட்களாகவும் இஸ்ரேலில் 214 நாட்களாகவும். இந்தியாவில் 71 நாட்களாகவும் காணப்பட்டதாக 2007ம் ஆண்டு புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. சிறந்த வாழ்க்கைத் தரத்தினைக் கொண்ட நாடுகளில் மக்கள் அரசுக்காக உழைக்கும் காலங்கள் ஏறத்தாழ 5 மாதம் தொடக்கம் 6 மாதங்களாக அமைகின்றன.

கனடாவில் Fraser Institute என்னும் நிறுவனம் இந்தக் கணிப்பீட்டினை மேற்கொள்கின்றது. இவர்களின் கணிப்பீட்டின்படி சராசரி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குடும்ப அங்கத்தவர்கள் உள்ள குடும்பத்தின் வருட வருமானம் \$90,678 இருக்கும்போது அவர்கள் \$40,667 டாலர்களை வரிகளாக செலுத்துகின்றனராம். இது அவர்களின் மொத்த வருமானத்தின் 44.8% சதவிகிதமாக அமைகின்றது.

கனடிய குடிமக்களின் வரிப்பணத்தில் இருந்து கனடிய அரசு தமது மக்களுக்கு தேவையான கல்வி, சுகாதாரம், மற்றும் சமூகநல சேவைகளை தரமாகவும் குறைந்த கட்டணத்திலும் வழங்கிவருகின்றது. எனவே வரிசெலுத்தும் தொகையை மட்டும் கவனத்தில் கொள்ளாது. கனடிய அரசு மக்களுக்கு எவ்வகையான வழிகளில் சேவைகளை வழங்கிவருகின்றது என்பதினை கவனத்தில் கொள்வது ஆரோக்கியமான சிந்தனையாக அமையும்.

Sabesan's
Choice!



விருது பெற்ற
தொழிற்றுறை நிபுணர்

வீடு திருத்தம்

மற்றும் நிலக் கம்பளம்

பொருத்தும் வேலைகளில்

தன்னிகரற்றவர்!

சபேசன்

ஒருமுறை

தொடர்பு கொண்டால்

பலன் புரியும்!

416 605 1990

1983 கறுப்பு யூலை ஒரு பத்திரிகையாளரின் இரைமீட்பு

வெளியே செல்லக்கூடாது என்று கேட்டுக் கொண்டார். அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நாம் அனைவரும் இரு அறைகளுக்குள்ளே இருந்து கொண்டோம். பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகப் பலமாக மேற்கொள்ளப்படுவதற்கான காரணங்களை நாம் அறிந்தபொழுது என்ன முடிவு ஏற்படுமோ என்று தெரியாது தத்தளித்தோம். எம்மைக் காப்பாற்றாமாறு கடவுளை வேண்டுவதை விட எம்மால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. சாமி பக்தராக இருந்த பெரிய தாயார் தனது பேரப்பிள்ளைகளைப் பக்திப் பாடல் பாடுமாறு பணித்தார். அவரது கோரிக்கைக்கு இணங்க பேரப்பிள்ளைகள் பக்திப் பாடல்களைப் பாடத் தொடங்கினர். எமது அறைகளைச் சுற்றிவரக் கட்டடத்துக்கு வெளிப் புறத்தில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் உரத்த தொனியில் பேசுவது எமக்குக் கேட்டது. சிங்களத்தில் பேசிய அவர்கள் எம்மை ஏன் பாதுகாக்க வேண்டுமென்று ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டனர். பேச்சுகள் குறு பிடிக்கத் தொடங்கியதும் தூஷணை வார்த்தைகளால் எம்மை திட்டத் தொடங்கினர். புலிகள் தம்மைத் தாக்க வந்துள்ளபோது தமிழர்களாகிய எம்மைத் தாம் ஏன் காப்பாற்ற வேண்டும் என்று உரத்த தொனியில் பேசினர். புலிகள் தாக்கினால் முதலில் எங்களைப் பலியெடுத்துப் பின்னர் புலிகளைத் தாக்குவர் என்று கூறினர். தாங்கள் பேசுவதை நாங்கள் நன்றாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்து கொண்டே இவ்வாறு பேசினர். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உள்ளூக்குள்ளே நாம் பரிதவித்தோம்.

இவை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு அறைக் கதவுக்கு அருகில் நான் நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது கையில் கனரக துப்பாக்கியை ஏந்திக் கொண்டு சிங்கள சிப்பாய் ஒருவன் என் முன்னே வந்து நின்றான். என்னிடமிருந்து ஏறத்தாழ மூன்று யார் தூரத்தில் நின்ற அவன் துப்பாக்கியைத் தூக்கி என் மீது குறி வைத்து சுடுவதற்குத் தயார் நிலையில் நின்றான். எழுத்தில் எழுத முடியாத அருவருப்பிற்குரிய சிங்கள வார்த்தைகளால் என்னையும் இரு அறைகளுக்குள் குழியிருந்த அனைவரையும் திட்டினான். “பற தெமிழா, புலிகள் எம்மைக் கொலை செய்ய வந்துள்ள போது நாம் ஏன் உங்களைக் காப்பாற்ற வேண்டும்? ஒரு புலியாவது எம்மைத் தாக்க முன்னர் உங்களை அழித்து ஒழித்து போடுவோம்” என்று கர்ச்சித்த வண்ணம் மீண்டும் துப்பாக்கியை மார்புடன் இறுக்கிக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சுடுவதற்குத் தயாராக விரலைச் சரிப்படுத்தினான். நான் பயத்தினாலும் பதற்றத்தினாலும் சிலை போல் நின்றேன். அடுத்த கணம் நான் உயிருடன் இருக்க மாட்டேன் என்று என் மனம் கூறியது.

சுடுவதற்குத் தயார்

அந்த நேரத்தில் அவனுடைய மேலதிகாரியான முஸ்லிம் உயரதிகாரி அவ்விடம் வந்தார். ரோந்து சுற்றிக் கொண்டு வந்த அவர் துப்பாக்கியைத் தயார் நிலையில் வைத்துச் சுடுவதற்குக் கைவிரலைச் சரிப்படுத்திய அந்த சிப்பாய் என்ன செய்யப் போகின்றான் என்பதை உடனடியாக உணர்ந்து கொண்டார். “துப்பாக்கியைக் கீழே போடு,” என்று கண்டிப்பான குரலில் உரத்து உத்தரவிட்டார். சிங்களத்தில் அவர் கட்டளையிட்டவுடன் அந்த சிப்பாய் உடனடியாகத் துப்பாக்கியை நிலம் நோக்கிப் பிடித்துக் கொண்டு நின்ற இடத்தைவிட்டு விருப்பமில்லாமல் நகர்ந்து சென்றான். என் உயிர் தப்பியதற்காகக் கண்களை இறுக மூடி கடவுளுக்கு நன்றி கூறினேன். முஸ்லிம் உயரதிகாரி என்னிடம் வந்து நடந்து முடிந்தவற்றுக்காக வேதனைப்பட்டு அந்த சிப்பாயின் நடத்தையைக் கண்டித்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். எதைப் பேசுவது, எவ்வாறு பதிலளிப்பது என்று ஒன்றுமே புரியாது திணறிக்கொண்டு நின்ற நான் என் உயிரைக் காப்பாற்றியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன். மிகப் பயங்கரமான கண்டம் ஒன்றில் இரிந்து உயிர் தப்பிப் பிழைத்துவிட்டேன் என்ற உணர்வுதான் அக் கணம் என் மனதில் இருந்தது. கடவுள் தான் அந்த நேரத்தில் அந்த முஸ்லிம்

அதிகாரியை அனுப்பி வைத்தார் என்று என் மனதில் பட்டதை நன்றியுணர்வோடு அவரிடம் தெரிவித்தேன். அறைக்கு வெளியே இவை யாவும் நடந்து கொண்டிருந்த பொழுது சேர்வுற்றுக் களைத்துப் போய் இருந்த என் மனைவி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார். அவர் விழிப்புடன் இருந்து அறைக்கு வெளியே நடந்தவற்றைக் கண்டிருந்தால் என் உயிரைக் காப்பாற்ற அக் கொலை வெறி பிடித்த சிப்பாய்க்கு முன்னால் பாய்ந்திருப்பார். சீற்றம் கொண்ட அந்த சிப்பாய் ஆத்திரத்தில் என்ன செய்திருப்பான் என்று எண்ணிப் பார்க்கவே முடியாமல் இருக்கின்றது.

போராளிகள் நகரத்திற்குள் வந்துவிட்டார்கள் என்று வெள்ளிக்கிழமை காலை கிளப்பப்பட்ட புரளி ஆதாரமற்றது என்ற உண்மை அன்று நண்பகல் தெரிய வந்தது. போராளிகள் எவரும் நகருக்குள் வரவில்லையென்றும் வதந்திகளும் கட்டுக் கதைகளும் பரவியதன் விளைவாகத்தான் நகரம் முழுவதும் அன்று காலை அல்லோலகல்லோலப்பட்டதென்றும் என் உயிரைக் காப்பாற்றிய அந்த முஸ்லிம் உயரதிகாரி எம்மிடம் வந்து கூறினார். எத்தகைய அபாயமும் இப்போதைக்கு இல்லையென்று கூறிய அவர் எம்மை நம்மதியாக இருக்குமாறு ஆறுதல் படுத்தினார். பயத்தினால் துவண்டு கிடந்த நாம் அனைவரும் அவரது ஆறுதல் வார்த்தைகளைக் கேட்டு ஓரளவுக்கு சாந்தியடைந்தோம்.

அன்று பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் ஓரளவு அமைதி தோன்றியதைத் தொடர்ந்து எமது நிலைமையை ஆராய்ந்து பார்த்தோம். எத்தகைய இனத் துவேஷத்தை அங்கிருந்த சிப்பாய்கள் தம் இதயங்களில் வைத்திருந்தார்கள் என்பது சந்தேகத்துக்கு இடமின்றித் தெரிய வந்ததும் அங்கிருந்து தப்பியோடுவது எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்து கொண்டோம். தமிழ் இராணுவ அதிகாரிகளிடம் நடந்த யாவற்றையும் எடுத்துக் கூறி நாம் அங்கிருந்து வெளியேறிச் செல்ல வேண்டியது அவசியம் என்று வற்புறுத்தினோம். அங்கிருந்து வெளியேறி வீரகேசரி நிருவாக இயக்குநர் வீட்டில் தஞ்சமடைந்தோம். புது வாழ்வு காண வேண்டிய அவசியம் மனதில் மேலோங்கி நின்றது.

கனடிய அரசின் நடவடிக்கை

கனடிய அரசாங்கத்தின் அறிவித்தல் எம்மைக் கறைபடுத்துவதாகவும் அச்சுறுத்துவதாகவும் இருக்கின்றது என்று முழுச்சமூகமும் நினைக்கின்றது. 2006 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினை பயங்கரவாதப் பட்டியலில் இட்ட பின்னர் கனடிய தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராகக் குறிப்பிடத்தகுந்த எதிர்வினைவுகள் ஏற்பட்டன. பாடசாலைகள், வேலைத்தளங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பலர் பாரபட்சமாக நடத்தப்பட்ட அனுபவத்துக்கு உள்ளானார்கள்.

இப்போது உலகத் தமிழர் இயக்கம் பட்டியலிடப்பட்டது முன்னரை விடப் பாரதூரமான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கவலை கனடிய தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. பல்வேறுபட்ட கனடிய தமிழர்களிடம் இருந்து எமக்குக் கிடைத்த பேராதரவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோம். அவர்களின் எதிரொலிப்பும் எங்களின் எதிரொலிப்பும் சொல்லும் செய்தி என்னவென்றால் எமது வாயை யாரும் அடைத்துவிட முடியாது என்பதுதான். எனவே உலகத் தமிழர் இயக்கம் பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டதனை எதிர்த்து உலகத் தமழர் இயக்குநர் சபை முழுப்பலத்தோடு நீதிமன்றத்தில் வழக்காடுமாறு தனது வழக்கறிஞர்களை பணித்துள்ளது.

கனடிய அரசின் இந்த நடவடிக்கை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் பற்றி யாப்பில் போற்றிப் பதிக்கப்பட்ட அடிப்படை கருத்துரிமை மற்றும் கூடல் உரிமை ஆகியவற்றின் மீதான தாக்குதலாக நாங்கள் பார்க்கின்றோம். கனடிய அரசியல் சட்டத்தை கனடிய நீதித்துறை உறுதியாகக் கடைப்பிடிக்கும் என்பதில் எமக்கு முழு அளவிலான நம்பிக்கை இருக்கின்றது. எனவே எங்களுக்கு இருக்கும் சட்டப் பரிகாரங்களை நாங்கள் முழு அக்கறையோடு முன்னெடுப்போம் என்றார் அவர்.

சோழப் பேரரசின் எழுச்சியும் வீழ்ச்சியும்!

முதலாவது இராசேந்திர சோழனின் கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரத்தைத் தாக்கி வெற்றி கொண்டது என்பதைப் பார்த்தோம். இப்போது **Kedah** என்று அழைக்கப்படும் மாநிலமும் இன்னும் சில நிலப்பரப்பும் அடங்கிய பகுதியே கடாரம் என அழைக்கப்பட்டது. இராசேந்திர சோழன் கடாரத்தை வென்று திறை அறவிட்டான் என்ற செய்தி மட்டுமே உண்டு. அதனை நிர்ந்தரமாகக் கட்டி ஆண்டான் என்பதற்குச் சான்றுகள் இல்லை.

இராசராசனின் 14 ஆவது ஆட்சி ஆண்டுக் கல்வெட்டுகளில் முதல் முறையாகக் கடல் கடந்து கடாரம் கொண்ட செய்தி காணப்படுகிறது. இதைத் தெரிவிக்கும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கடலைக் கடந்து வலிமையான படையுடன் இராசேந்திரன் சென்று கொடா என்னும் பகுதியைக் கைப்பற்றினான் என்று சுருக்கமாக ஒரு செய்யுளில் சில வரிகளில் கூறிமுடிக்கிறது. இருந்தும் இந்தச் சாதனையை இவனுடைய தமிழ் மெய்க்கீர்த்தி மிக விரிவாகச் சொல்கிறது.

“அலை நிறைந்த கடலின் நடுவே பல கப்பல்களை இராசேந்திரன் அனுப்பினான். கடாரத்தை ஆண்ட சங்கிராம விஜயோத்துங்கவர்மனையும், புகழ் படைத்த அவனுடைய படையில் இருந்த யானைகளையும் பிடித்துக் கொண்டான். நியாயமான வழியில் அந்த அரசன் சேமித்து வைத்திருந்த எண்ணற்ற செல்வங்களை எல்லாம் இவன் எடுத்துக் கொண்டான். பரந்து விரிந்திருந்த இந்த நகரத்தின் “போர் - வாயில்” அருகேயுள்ள வித்தியாதரதோரணம் என்ற வளைவை வெற்றி முழக்கத்துடன் கைப்பற்றினான். “நகைகள் டிபித்த சிறுவாயிலை” உடைய றீவிஜயன் “பெரிய நகைகள் கொண்ட வாயிலை”யும் அழகுபடுத்தி அலங்கரித்துக் கொண்டான். பண்ணையில் தீர்த்தக் கட்டங்களில் நீர் நிறைந்திருந்தது. பழமையான மலையூர், வலிமையான மலைக்கோட்டையும் திகழ்ந்தது. மாயிருடிங்கம், ஆழ்கடலால் சூழப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது” (பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி எழுதிய சோழர்கள் - பக்கம் 286)

இந்தப் படையெடுப்பு கிபி 1025 இல் இடம்பெற்றது. சோழர்கள் மீண்டும் சங்கிராம விஜயதுங்கவர்மனுக்கு முடிசூட்டினார்கள். குறிப்பிட்ட கால அளவில் திறையாக இவ்வளவு செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது.

தாய்லாந்து மற்றும் கம்போடிய மன்னர்களின் முடிசூட்டு விழாக்களில் திருவாசகம் படிக்கப்பட்டது. அந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது. தமிழ் என்ற சொல் ஒரு இனத்தைக் குறிப்பிடுவதோடு வன்முறையையும் குறிப்பிடுகிறது.

இராசராச சோழனின் படையில் இராசேந்திரன் பட்டத்து இளவரசனாக கிபி 1012 இல் முடிசூட்டிக் கொண்ட காலம் தொடங்கி இறக்கும் வரை இன்றைய தமிழகம், கேரளம், ஆந்திரம், கலிங்கம், ஈழம் உட்பட்ட சோழப் பேரரசை இந்து அரசர்கள் ஆண்ட நாடுகளிலேயே தலைசிறந்த ஒன்றாகவும் மலேயா தீபகற்பத்தையும் கீழைக் கடற்கரைப் பகுதிகளையும் உள்ளிட்ட மிகப் பரந்த நாடாகவும் மாற்றி அமைத்தான். ஈழம் சோழநாட்டின் மண்டலங்களில் ஒன்பதாவது மண்டலமாக (மும்முடிச் சோழ மண்டலம்) ஆளப்பட்டது. ஆட்சியின் முற்பகுதிகளில், இராசேந்திரன் மேற்கொண்ட எண்ணற்ற போர்கள் பற்றியும் கைப்பற்றிய நாடுகள் பற்றியும் தன் தந்தை போன்றே வெட்டிய எண்ணற்ற கல்வெட்டுக்களால் அறிய முடிகிறது. இராசேந்திரன் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பெற்ற வெற்றிகள் பற்றித் திருவாலங்காடு, கரந்தை (தஞ்சை)ச் செப்பேடுகள் சான்றுகளுடன் தெரிவிக்கிறது.

நக்கீரன்
தலைவர் - தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்



என்றுமுள்ள செந்தமிழ் - 13

திருவாலங்காடு செப்பேடு சமற்கிருதத்திலும் தமிழிலும் எழுதப்பட்டுள்ளது.

இராசேந்திரன் வெற்றிவாகை குடிய முக்கியமான போர்க்களங்களில் மிகவும் முக்கியமானவை இராஷ்டிரகூடர்களுக்கு எதிரான போரும் மற்றும் சாளுக்கிய அரசன் சத்யாச்சிரயனுக்கு எதிரான போரும் ஆகும். இதில் சாளுக்கிய அரசனுக்கு எதிரான போரில் இராசேந்திரன் துங்கபத்திரா ஆற்றைக் கடந்து சாளுக்கிய நாட்டின் தலைநகர் வரையெடுத்துச் சென்று வெற்றி பெற்றான்.

முன்னர் குறிப்பிட்டவாறு முதலாம் இராசராச சோழன் (கிபி 985 - 1014) தொடக்கி வைத்த ஈழத்தின் மீதான படையெடுப்பை நிறைவு செய்யும் விதமாகவும், மதுரை கொண்ட முதலாம் பராந்தக சோழன் (கிபி 907 - 990) காலத்திலேயே கைப்பற்ற நினைத்து முடியாத போன பாண்டிய அரசர்களால் ஈழத்து அரசர்களிடம் அடைக்கலம் கொடுத்த **சுந்தர முடியும் இந்திரன் ஆரமு** இரத்தினக் கற்கள் பதித்த வானையும் மீட்குமுமாக ஈழத்தின் மீது கிபி 1018 இல் படையெடுப்பு நடத்தப்பட்டது. படையெடுப்பின் போது அவற்றைக் கைப்பற்றியதோடு உரோகணத்தில் அஞ்சி ஓடி ஓளிந்த ஐந்தாம் மகிந்தன், அரசி, இளவரசி ஆகியோரைச் சிறைப்படுத்தி இராசேந்திரன் சோழநாடு திரும்பினான். இலங்கை அரசன் மகிந்தன் 12 ஆண்டு சிறையிலேயே கழித்து இறந்து போனான்.

அடுத்த 70 ஆண்டுகள் இலங்கை சோழமுது ஆட்சியின் கீழ் இருந்தது. இதனை தற்கீர்த்தி என்ற பவுத்த தேரர் எழுதிய **சூளவம்சம்** உறுதி செய்கிறது. சோழர்கள் மீது சிங்களவர்களுக்கு இருந்த அச்சத்தை “**இலங்கையைச் சூறையாடல்**” (*‘The Pillage of Lanka’*) என்ற அதிகாரத்தில் விபரித்துள்ளார். புனித சின்னங்கள் வைக்கப்பட்டிருந்த அறைகளை உடைத்து பவுத்த இதிக்காசமான மகாவம்சமும் 15 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இராஜவாலிய என்ற நூலும் இதே தோரணையில் சோழர்களை விபரித்துள்ளன.

முதலாம் இராசேந்திர சோழனுக்குப் (கிபி 1012 - 1044) பின் கீழ்க்கண்ட சோழ அரசர்கள் நாட்டை ஆண்டார்கள்.

முதலாம் இராசாதிராச சோழன்	(கிபி 1018 - 1054)
இரண்டாம் இராசேந்திர சோழன்	(கிபி 1051 - 1063)
வீரராசேந்திர சோழன்	(கிபி 1063 - 1070)
அதிராசேந்திர சோழன்	(கிபி 1067 - 1070)

சாளுக்கிய சோழர்கள்

முதலாம் குலோத்துங்க சோழன்	(கிபி 1070 - 1120)
விக்ரம சோழன்	(கிபி 1118 - 1135)
இரண்டாம் குலோத்துங்க சோழன்	(கிபி 1133 - 1150)
இரண்டாம் இராசராச சோழன்	(கிபி 1146 - 1163)
இரண்டாம் இராசாதிராச சோழன்	(கிபி 1163 - 1178)
மூன்றாம் குலோத்துங்க சோழன்	(கிபி 1178 - 1218)
மூன்றாம் இராசராச சோழன்	(கிபி 1216 - 1256)
மூன்றாம் இராசேந்திர சோழன்	(கிபி 1246 - 1279)

R&S Auto Sales

Top Quality Used Car Dealer

வங்கியால் உடமைப்படுத்தப்பட்ட
வாகனங்களை விற்பது
எங்கள் விசேட திறன்!

28 ஆண்டுகள் அனுபவம்!



RADHA

HONDA
TOYOTA
GM-MINI VANS



**ON THE SPOT
FINANCING**

4362 Sheppard Ave. East
at Brimley

Tel: 416 412 3838

முதலாம் இராதிராசன் காலத்தில் சோழப் பேரரசின் தென் பகுதிகளான ஈழம், பாண்டிநாடு, சேரநாடு ஆகிய பகுதிகளில் கிளர்ச்சிகள் தீவிரம் அடையத் தொடங்கின. எனினும் அவற்றை முதலாம் இராசாதிராசன் அடக்கினான். சாளுக்கியர்களின் தொல்லைகளை அடக்குவதற்காக அங்கேயும் சென்று போர் புரிந்தான். சோழர்கள் இறுதி வெற்றியைப் பெற்றனராயினும் கொடும் என்னுமிடத்தில் நடைபெற்ற சண்டையொன்றில் இராசாதிராசன் கொல்லப்பட்டான்.

இவனைத் தொடர்ந்து அவன் தம்பி இராசேந்திரன் என்னும் அரியணைப் பெயருடன் முடி சூட்டிக்கொண்டான். இவன் இரண்டாம் இராசேந்திரன் எனப்படுகின்றான். இவனுக்குப் பின்னர் இவன் தம்பி வீரராசேந்திரனும் பின்னர் அவன் மகனான அதிராசேந்திரனும் வரிசையாகப் பதவிக்கு வந்தனர். அதிராசேந்திரன் அரசனான (கிபி 1070) சிலமாதங்களிலேயே எதிரிகளால் கொல்லப்பட்டான். சந்ததி இல்லாமலேயே அதிராசேந்திரன் இறந்து போனதால் முதலாம் இராசேந்திரனுடைய மகள் வயிற்றுப் பேரனும், கீழைச் சாளுக்கிய மன்னன் இராசராசனுடைய மகனுமான இராசேந்திரன் (விஷ்ணுவர்த்தன்) கங்கைகொண்ட சோழபுரத்திற்கு தனது பெரும்படையுடன் வந்து முதலாம் குலோத்துங்கன் என்ற அரியணைப் பெயரோடு முடிசூட்டிக் கொண்டான். ஆட்சிக்கு வந்தான். இவன் தனது இளமைப் பருவத்தை தஞ்சையில் கழித்தவன். முதலாம் குலோத்துங்கன் பிற்காலச் சோழர் மரபுவழியை நிறுவிய விசயாலய சோழனின் நேரடி சந்ததிகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

முதலாம் குலோத்துங்க சோழன் காலத்துச் சோழ நாடு கி.பி 1120 முதலாம் குலோத்துங்கனுடைய காலமும் பெரும் கிளர்ச்சிகளைக் கொண்ட காலப்பகுதியாகவே அமைந்தது. பாண்டிய நாட்டிலும் சேர நாட்டிலும் படை நடத்திக் கிளர்ச்சிகளை அடக்கவேண்டியிருந்தது. வட பகுதிகளிலும் போர் ஓய்ந்தபாடிவலை. எனினும் ஈழநாட்டில் விசயபாகு என்பவன் சோழருடன் போரிட்டு ஈழத்திலிருந்து சோழர் ஆட்சியை அகற்றினான். ஈழத்தில் ஏறத்தாழ 70 ஆண்டுகள் நிலவிய சோழராட்சி அங்கிருந்து அகற்றப்பட்டது. சோழநாட்டின் பிற பகுதிகளில் நிலவிய நிலைமைகளைக் கருத்திற்கொண்டு குலோத்துங்கன் ஈழநாட்டை மீட்கப் படைகளை அனுப்பவில்லை என்று கருதப்படுகின்றது. குலோத்துங்கனின் இறுதிக் காலத்தில் தெற்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் சிக்கல்கள் உருவாயின. சோழப் பேரரசு ஆட்டம் காணும் நிலை ஏற்பட்டது. வடக்கிலிருந்து வந்த படையெடுப்புகள் சோழநாட்டைப் பலவீனப்படுத்தின.

முதலாம் குலோத்துங்கனுக்குப் பின்னர் இரண்டாம் குலோத்துங்கன் இரண்டாம் இராசராசன் இரண்டாம் இராசாதிராசன் மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் வரிசையாகச் சோழ நாட்டை ஆண்டனர். இக்காலத்தில் சோழர் தொடர்ந்தும் வலிமையிழந்து வந்தனர். நாட்டின் வடக்கில் புதிய அரசுகள் வலிமை பெறலாயின. தெற்கே பாண்டியர்கள் வலிமை பெறலாயினர்.

1246 இல் ஆட்சிக்கு வந்த மூன்றாம் இராசராசன் காலத்தில் பாண்டியர்கள் கங்கைகொண்ட சோழபுரத்தின் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும் சோழர்களுக்கு ஆதரவாகப் போசள மன்னனான இரண்டாம் நரசிம்மன் சோழநாட்டில் புகுந்து பாண்டியர்களைத் தோற்கடித்து மன்னனைக் காப்பாற்றினான். மூன்றாம் இராசராசனுக்குப் பின்னர் கி.பி 1246 இல் மூன்றாம் இராசேந்திரன் பட்டத்துக்கு வந்தான். இவன் காலத்தில் வலிமை பெற்ற பாண்டியர்கள் சோழர்களை வென்று அவர்களைச் சிற்றரசர்கள் நிலைக்குத் தாழ்த்தினர். மூன்றாம் இராசராசனுடன் பிற்காலச் சோழரின் பெருமை மங்கிப்போயிற்று. 1279 இல் சுந்தரபாண்டியன் சோழ நாட்டின் மீது படையெடுத்து மூன்றாம் இராசராசனைத் தோற்கடித்து சோழ நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான்.

தொண்ணூற்றாறு புண்களை மாப்பிலே கொண்டவன் என்ற பெயர் எடுத்த விசயாலய சோழன் (கிபி 848 - 871) நிறுவிய சோழப் பேரரசு - எண்ணி 431 ஆண்டுகள் நிலைத்து நின்று ஈழம், சாவகம், புட்பகம் ஆகிய தீவுகளைத் தாக்கிப் புலிக்கொடி நாட்டிய சோழப் பேரரசு - மூன்றாம் இராசேந்திர சோழன் (கிபி 1246 - 1279) காலத்தில் பொலிவிழந்து சந்ததி இல்லாது முடிவுற்றது. சோழ மன்னர்கள் கட்டிய வானுயர்ந்த கோயில்கள், வெட்டிய குளங்கள், கொட்டிக் கொடுத்த நிவந்தங்கள், செய்த பூசைகள் எதுவும் சோழப் பேரரசைக் காப்பாற்ற முடியவில்லை. மாறாக கருவூலத்தை வெறுமையாக்கவே உதவியன!

அடுத்த முறை சோழப் பேரரசின் பொற்காலத்தின் மறு பக்கத்தைப் பார்ப்போம். (வளரும்)

யாழ் நூல் நிலையம் - எரியும் என் நினைவுகள்

இருப்பிடத்திற்கு கொண்டு சென்று படிக்கத் தொடங்கினார். அது ஒழுங்கு முறையை மீறுவது என்பதும் அவருக்குத் தெரியும். அப்பொழுது யோசேப் அங்கிருக்கவில்லை. அந்த மாணவனுக்கு எனது முதன்மையைக் காட்டுவதற்காக அவரிடம் சென்று அவர் அந்த புத்தகத்தை பதிவு செய்யத் தவறியதை எடுத்துக்காட்டி விதிப்படி நடக்கும் படி பணித்தேன். அவர் என்னை மேலும் கீழும் பார்த்தார். படித்த புத்தகத்தை அதே இடத்தில் வைத்து விட்டு ஒரு வாரத்தைகூட பேசாது வெளியே சென்றுவிட்டார். அச்செயல் என்னை சங்கடத்தில் ஆழ்த்தியது. நான் பேசாமல் என் வேலையைப் பார்த்திருக்கலாம் என்று தோன்றியது. ஆனாலும் அவரது செயல் என் ஆர்வத்தை தூண்டியது. அவர் என்னத்தைத்தான் படிக்கிறார் என்பதை அறிவதற்காக அப்புத்தகத்தை எடுத்து உடனேயே வாசிக்கத் தொடங்கினேன்.

நான் கடமையில் இருக்கிறேன் என்பதை மறந்து விட்டேன். வேலை நேரத்தில் புத்தகம் படிப்பதை நூலகர் பார்த்தால் நான் பிரச்சனையில் மாட்டுப்படுவேன் என்பது கூட என்மனதில் தோன்றவில்லை. இருப்பினும் நான் பிடிபட்டுவிட்டேன். வேறு பிரதானமான கடமையை பணிப்பதற்காக வந்த நூலகர் நான் வேலை நேரத்தில் புத்தகம் படிப்பதைக் கண்டுவிட்டார். படிப்பில் எனக்கிருந்த ஆர்வத்தைக் கண்டார் போலும் சிறிய புன்முறுவலுடன் என்னை எச்சரித்து விட்டு விசேட பணியைக் கூறினார்.

கொழும்பிலிருந்து சோவியத் யூனியன் தூதராலயத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் யாழ் முதல்வரின் விருந்தினராக வருகை தந்திருந்தார்கள். அந்த விருந்தினருக்கு யாழ் நகரின் சுற்றுப்புறத்தை காண்பிக்கும் பொறுப்பை நூலகர் எனக்குக் கொடுத்தார். இதுதான் நான் முதல் தடவையாக வெளிநாட்டவர்களுடன், அதுவும் ஒரு நாட்டின் தூதரக அதிகாரிகளுடன் நேரடித் தொடர்பு கொள்ளக் கிடைத்த வாய்ப்பு. யாழ் கோட்டையில் தொடங்கி பண்ணைப் பாலத்தின் ஊடாக மண்கும்பான் பகுதியில் மண்குன்றுகளின் அழகை வியந்து வேலணை ஊர்காவலற்றை வழியாக நகரும் பாதையில் கடல் பரப்பைக் கடந்து நாரந்தணை அடைந்து பின் வட்டுக்கோட்டை யாழ் கல்லூரியில் சிறிது நேரம் செலவழித்தோம். எனது கிராமமான நாவாந்துறையில் இளம் பெண்கள் வேலை செய்யும் பீடி சுருட்டும் தொழிற்சாலை நெசவு தொழிற்சாலை ஆகியவற்றை காண்பித்து சோனகதெரு வழியாக யாழ் பெரியகடை ஊடாக தொடங்கிய இடத்தை வந்தடைந்தோம். கொடுக்கப்பட்ட நேரத்தை மனதில் கொண்டு நான் விருந்தினர்களுக்கு அத்தனை இடங்களையும் காண்பித்தது அவர்களுக்கு பெரிதும் மகிழ்வுட்டியிருக்கும் என்பதற்கு சான்றாக நூலகர் என்னைப் பாராட்டி அதற்கு கைமாறாக வேலை முடியும் நேரத்திற்கு முன்னதாகவே அன்றய தினம் என்னை வீடு போக அனுமதித்தார். அது நான் வாசிக்கத் தொடங்கிய புத்தகத்தை தொடர்ந்து வாசித்து முடிப்பதற்கு உறுதுணை நின்றது.

முதல் தடவையாக, ஏன் இது வரையில் நான் ஒரு புத்தகத்தை ஒரே நாளில் ஒரே தடவையில் வாசித்து முடித்ததில்லை. டேல் கானேகி அவர்கள் எழுதிய நண்பர்களைக் கவர்ந்து மக்களை வசப்படுத்துவது எப்படி (How to Win Friends and Influence People) உள்ளத்தமைதியைக் கொடுத்து இன்ப உலகின் திறவுகோலாக அமைந்தது. டேல் கானேகியின் அறிவுரைகளில் மயங்கிய நான் உடனடியாக அமெரிக்காவில் அமைந்துள்ள ஐயுடந ஊயசயெபந ஐனெவ்வைரவந் க்கு அனுமதி கோரி விண்ணப்பம் செய்தேன். அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலும் அதை ஒரு சாதனையாக இன்று வரை நினைத்து பெருமிதமடைகிறேன். அந்த நிறுவனத்திடமிருந்து பதில் கிடைத்ததை நினைத்து நினைத்துப் பல காலம் மகிழ்வடைந்தேன். நான் கனடா வந்த பின் டேல் கானேகியின் பெரும்பான்மையான ஆக்கங்களை சேகரித்துள்ளேன். அவற்றுள் ``Stop Worrying and Start Living`` என்ற நூலும் அடங்கும் இந்த நூல் இன்று கூட என் மனச் சலனத்துக்கு மருந்தாக அமைகிறது.

தூரிதமாக ஆண்டுகள் கடந்து சென்றன. யாழ் நீதி மன்றங்களில் எனது வேலை நேரங்களை பொறுத்து நூலகத்தில் தஞ்சமடைவதை தொடர்ந்து செய்து வந்தேன். நீதிமன்றங்களுக்கும் எனது வீட்டிற்கும் மத்தியில் நூலகம் அமைந்திருந்த காரணத்தால் நூலக விஜயத்திற்கு நான் பிரத்தியேக முயற்சி எடுக்கவேண்டிய அவசியமிருக்கவில்லை. நான் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்த பின் முதல் தடவையாக நூல் நிலையத்திற்கு சென்ற அந்த நாள் பசுமையாக என் மனதில் தனித்து நிற்கிறது. அப்பொழுது என் மனதில் எழுந்த உணர்வலைகளை வர்ணிக்க எனக்கு வார்த்தைகள் இல்லை. அது ஒரு புனித ஆலயம்.

மனிதாபமற்ற ஜே. ஆர். ஜேயவர்த்தனா தனது அமைச்சர்களான காமினி திசநாயக்கா, சிறில் மத்தியு போன்றோர் மூலம் ஆயுதம் தாங்கிய கூலிப்படைகளை வைத்து திட்டமிட்டு நூல் நிலையத்தை அழித்ததை எந்த ஒரு தமிழனின் மனதிலிருந்தும் அழித்துவிட முடியாது. எண்ணற்ற அறிஞர்களைப் படைத்த அந்த ஆலயம் எரித்து சாம்பலாக்கப்பட்ட பொழுதுதான் நான் இங்கிலாந்திலிருந்து சொலிசிட்டர் பட்டம் பெற்று மீண்டும் தாயகம் திரும்பியிருந்தேன். 97,000 நூல்களும் அதோடு சேர்ந்து என் கையெழுத்தை காலத்தால் அழிக்கப்படாமல் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் நோக்குடன் மொத்த மட்டையால் கட்டப்பட்ட பதிவேடுகளும் சாம்பலாகின. எனது கையெழுத்தென்ன தமிழனின் மீள்பு பெற முடியாத கல்விக களஞ்சியமே காலையர்களால் நாசமாக்கப்பட்டு விட்டது. 17 மொழிகளுக்கு மேல் பாண்டித்தியம் பெற்றிருந்தும் தமிழ் மொழிபோல் சிறந்த மொழி ஏதும் இல்லை என உறுதிப்படுத்திய சிறந்த கல்விமான் தாவீது அடிகளையும் சிங்களக் காலையரின் யாழ் நூல் நிலையத்திற்கு வைத்த நெருப்பு அன்றய தினமே எரித்து விட்டது. நூல் நிலையம் எரிக்கப்பட்ட செய்தி கேட்ட தாவீது அடிகள் மறுகணமே மாரடைப்பால் உயிர் மாய்ந்தார். டேவிட் என்ற தனது ஆங்கிலப் பெயரை தாவீது என தமிழில் மாற்றிய, தமிழை உயிர் மூச்சாக்க கொண்ட புனிதரிடம் கல்வி கற்கும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது.

தமிழனின் கல்விக களஞ்சியத்தை அழித்தது யார் என்ற கேள்வி இன்னும் நிலவுவதா? ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள்தான் இந்த நாசகார செயலைச் செய்தார்கள் என்பதற்கு அக்காட்சியின் ஆட்சிக்காலத்தில் பிரதமராகவும் பின் ஜனாதிபதியாகவும் இருந்த பிரேமதாசாவின் சாட்சியம் போதாதா?

“ 1981ல் மாவட்ட சபைத் தேர்தல் நடைபெற்ற போது எமது கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து பலரைத் திரட்டிக்கொண்டு வடபகுதிக்குச் சென்றனர். அங்கு தேர்தலை சீர்குலைத்ததோடு அமனியிலும் ஈடுபட்டனர். யாழ்ப்பாண நூலகத்திலிருந்த பெறுதற்கரிய பெருமதி வாய்ந்த புத்தகங்களை எரித்தவர்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டுமா? அந்த முகங்கள்தான் இன்று எம்மை கட்சியில் எதிர்க்கின்ற முகங்கள்.”

1958ம் ஆண்டு சிங்கள அரசினால் ஈழத்தில் தமிழினத்தை அழிப்பதற்காக மூட்டப்பட்ட தீ, 1983ம் ஆண்டு மீண்டும் மூட்டப்பட்டு அது கவாலை விட்டு இன்றும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. ஈழத்தில் தமிழ் இன அழிவு நடைபெறுவதை மனித உரிமைகளை மதிக்கும் ஜனநாயக நாடுகள் கண்டும் கணாமல் இருப்பதா? தம் நாட்டில் அகதிகளாக இம் மக்களை ஏற்றுக் கொள்வது மட்டும் தாரமிகமாகுமா? தஞ்சமடைந்த நாட்டிலும் தமிழனின் குரல் தணிக்கை செய்யப்படுவதா?

எரிக்கப்பட்ட யாழ் நூல் நிலையத்தின் உருக்குலைந்த கட்டிடம் இன்றும் என் மனக்கண்முன் நிற்கிறது. புதிய கட்டிடம் அதே இடத்தில் கட்டப்பட்டுள்ளதாகக் கேள்வி. அதன் நிழல் படமும் பார்த்திருக்கிறேன். என் வாழ்வை மாற்றியமைத்த புனித ஆலயத்தைத் தரிசிக்க ஆசை. அது என் வாழ்நாளில் இடம் பெறுமா? தாயகத்தில் சமாதானம்தான் அதை நிர்ணயிக்கும்.

ஸ்ரீ கணேஷ தூர்க்கா தேவஸ்தானம் SRI GANESHA DURGA HINDU TEMPLE OF MISSISSAUGA



தொடர்புகளுக்கு:

'ஸ்ரீ விஜயலெட்சுமி வாசா அதிபர்', 'சிவாகம கிரியா பூஷணம்'
சிவஸ்ரீ. பஞ்சாட்சர கிருஷ்ணராஜ குருக்கள்
(ராஜன் குருக்கள்)

கனடிய திருமணப்பதிவு அதிகாரி, இந்துமதகுரு, புங்குடுதீவு - 10ஆம் வட்டாரம்
ஆலயப் பிரதமகுரு, ஆலய ஸ்தாபகர், முதல்வர் - அறங்காவலர் சபை

7220 Tranmere Drive
Mississauga, ON. L5S 1L6
TEL: 905-405-0011 / 905-501-0011
www. sriganeshadurga.com

NLR ACCOUNTING AND TAX SOLUTIONS

Personal Tax Returns
Corporate Tax Returns
Book-keeping
RST, GST, Payroll service

E-File
confidential
friendly and
fast service

Phone
416 888 1128
416 492 7973

Location
2525 Pharmacy Av.
Pharmacy Av & Finch Av. East
(Inside Universal Textiles)



அதிபர் பிரயாணம்...

பாடசாலைகளைப் பொறுப்பேற்கின்ற வரையில் அரசாங்கப் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகளுக்கு, இலவச புகையிரதப் பிரயாணம், விதவை ஓய்வூதியம் போன்ற சலுகைகள் இல்லாத நிலை. அரசாங்கத்தில் பதவி பெற்றால் இச் சலுகைகள் அக்காலத்திலே கிடைத்தன. எனவே, அதிபர் தில்லையம்பலம் அரசாங்கப் பாடசாலை அதிபர் பதவிக்கு விண்ணப்பித்து அதில் தேர்வும் பெற்றமையால் 1945ஆம் ஆண்டிலே ஏழாலை அரசினர் பாடசாலைக்கு அதிபராக நியமனம் பெற்றார். ஆகவே எனது முதல் அதிபர், அதிபராக இருந்த பாடசாலையில் எனது அதிபர் பிரயாணத்தையும் தொடங்குவதில் எனக்கு உள்ளத்தில் சிறு மகிழ்ச்சியைத் தரவே செய்தது. இது மாத்திரம் அல்லாமல் அங்கு அதிபராயிருந்து ஓய்வு பெற்றவர் எனது மதிப்பிற்குப் பாத்திரான அதிபர்களுள் ஒருவரான திரு நவரத்தினசிங்கம் அவர்கள். அவருடன் நான் உண்மையில் கதைத்தது இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில் மாத்திரமே. ஆனால் என்னைப் பெரிதும் கவர்ந்தவை அவர் நெடுந்தீவு மக்களுக்காக ஆற்றிய அரும் பணி. அவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் அதிபராக நீண்ட காலம் பணியாற்றியவர். நெடுந்தீவு மக்களின் கல்வி வளர்ச்சியில் அவர் பங்கினை அளவிட முடியாது. அங்கே உள்ள பல பட்டதாரிகள் அவர் உதவியால் தான் அதனை ஈட்ட முடிந்தது. அவர் பல இளைஞர்களை தமிழகத்திற்கு அழைத்துச் சென்று அங்கே பல்கலைக் கழகங்களிலே கற்பதற்கு வழி வகுத்த பெரியார்.

மறு நாள் காலை எனது ஈருளி தெல்லிப்பழைச் சந்தியில் மேற்கு நோக்கித் திரும்பாமல் நேரே சென்று மல்லாகம் சந்தியில் கிழக்குப் புறமாகச் சென்றது. பாடசாலையில் திரு. அம்பலவாணர் எனக்காகக் காத்திருந்தார். பாடசாலை தொடங்குதற்கு இன்னும் நேரம் இருந்த படியினால் நான் உடனடியாகப் பொறுப்பினை ஏற்றேன். பொறுப்பு ஏற்பது என்பது பாடசாலையின் வசதிக்கடண பதிவேடு, வங்கிக் கணக்கு, கையிருப்பு பணம், நூலகத்துதின் நூல்கள், மற்றும் ஆய்வுகூடம், விவசாயம், விளையாட்டு போன்ற துறைகளின் துறைசார் பொருட்கள், தளபாடங்கள் ஆகியவற்றினைப் பதிவேடுகளுடன் சரி பார்த்து ஏற்றுக் கொள்வது. அதிபர் தான் இவை அத்தனைக்கும் பொறுப்பாளர். புதிதாகப் பொறுப்பேற்பவர் தேவையெனில் கல்விப் பகுதியினரை அங்கு வந்து கணக்கு எடுக்குமாறு கேட்கலாம். அப்போது எங்கேயாயினும் குறையிருந்தால் அதற்கான பெறுமதியினை விலகும் அதிபர் கொடுத்தே ஆக வேண்டும். பிரபலமான சில அதிபர்கள் ஓய்வூதியம் பெற இது தடையாக இருந்ததை சிலர் அறிந்திருப்பீர்கள்.

அடுத்த இதழிலும் வரும்



"ஆசை, ஆசை இப்பொழுது
பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் எப்பொழுது?"

வீடு வாங்கும் உங்கள்
ஆசைகளை நினைங்களாக்கிவிட
இன்றே அழையுங்கள்...

"Honesty, Integrity,
Professionalism"

சாள்ஸ் தேவசகாயம் M.A

Sales Representative

Direct: 416-284-5555

24Hrs: 416-284-4751

880 Ellesmere Rd., Suite 203
Scarborough, Ont. M1P 2W6

ROYAL LEPAGE

Connect Realty, Brokerage
INDEPENDENTLY OWNED AND OPERATED



Graphic Land - 647. 219. 7576

• Loans • Mortgages • Insurance Claims • Traffic Tickets •

Scholarship Plan [RESP]

JRB Universal Inc.

Almost All Services Available

B: 416 752 7555

C: 416 937 9081



R.R. Rajkumar

B.Com (Hons), M.B.A.

Any Referral Service

• Credit Counseling • Accounting & Tax Services •

ஆலய சன்னிதானங்களில்

கனடா ரிச்மன்ட்ஹில் இந்து ஆலயம்

வடஅமெரிக்காவின் 'பெரிய கோயில்' என அழைக்கப்பெறும் ரிச்மன்ட்ஹில் ஆலயம் திங்கட்கிழமையிலிருந்து வியாழக்கிமை வரையும் காலை 8:00 மணி முதல், பகல் 1:30 மணி வரையும், பின்னர் பிற்பகல் 5:30 மணியிலிருந்து இரவு 9:00 மணி வரையும் திறந்திருக்கும். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் மற்றும் விடுமுறை தினங்களிலும் காலை 8:00 மணி தொடக்கம் இரவு ஒன்பது மணி வரையும் திறந்திருக்கும். இரவு 9:30 மணிக்கு ஆலயம் மூடப்படும். ஆலய நிகழ்ச்சிகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு ஆலயத்துடன் 905 883 9109 தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.

மிசிசாகா ஸ்ரீகணேச தூர்க்கா ஆலயம்

மிசிசாகா 7220 Trammere Driveல் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீகணேச தூர்க்கா இந்து ஆலயத்தில் தினசரி முன்று காலப் பூஜைகளும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. செல்வாய்க்-கிழமைகளிலும் வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. கிரியா வழிபாடுகளாலும், திருமணச் சடங்குகளாலும் வடஅமெரிக்கா முழுவதும் நன்கு பிரபல்யமான சிவரீ பஞ்சாட்சர கிருஷ்ணராஜ குருக்கள் (ராஜன் ஐயா) அவர்களே இந்த ஆலயத்தை நிறுவிட உள்ளார். இதன் பிரதம குருக்களும், அறங்காவல் சபையின் முதல்வரும் இவரே. ஆலய தொலைபேசி இலக்கம் 905 405 0011. ஸ்ரீவிஜயலட்சுமி வாசாவின் தொலைபேசி இலக்கம் 905 501 0011.

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயம்

ஸ்காபரோ கென்னடி வீதியில் 3025ம் இலக்கக் கட்டிடத்தில் யுனிட் இலக்கம் 10 இல் (பிஞ்சு வீதிக்கும் மக்னிக்கல் வீதிக்கும் இடையில், சன் பிளவர் பேணிச்சர் நிறுவனத்துக்கு முன்னால்) ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் தினசரிப் பூஜைகளுடன், முக்கிய தினங்களில் விசேட வழிபாடுகளும் இடம்பெறுகின்றன. வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் இரவுப் பூஜையின் பின்னர் கவாமி உள்வீதி வலம் வருதல் இடம்பெறுகின்றது. ஆலயத்தின் வழமையான மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் உட்பட்ட மேலதிக விபரங்களுக்கு ஆலயத்துடன் 416 291 8500 இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

நான் ஒரு

Motor Vehicle Accident

வழக்கறிஞர்

Criminal

இல்லை

வாகன விபத்து!

கிறிமினல்!

உங்கள் கணிப்பு தவறாகலாம்..
உரிய



சுட்ட
ஆலோசனைகளுக்கு

சுலசலப்பு சூசன்

416-803-5296

WWW.KALAKALAPPU.NET



USA

நட்சத்திரம் பெருவிழா July 12 & 13

CNE



நையாண்டிக் கலக்கல்
மீண்டு எழுவோம்
தாயக வீரவீளையாட்டுகள்
சரித்திர நாடகக் காட்சிகள்
நாட்டுக்கூத்து
Carnival Rides



வானம்பாடிகள்
அகன்
நாட்டுக்கூத்து
கைப்பந்து
வலைப்பந்து
பாரம்பரிய கலைப்பவன்கள்
தாயக உணவு வகைகள்



தமிழர்வுப்போட்டி
ஆங்கில எழுத்துக்கூட்டல் போட்டி
சாகசக்காட்சிகள்
மேடைநாடகம்
நகைச்சுவை நிகழ்ச்சி
முதியோர் நன்றிச்சி



வாத்தகச் சாண்டிகளின் பதிவுகளுக்கு
416-264-8798, 416-884-0284

முதன்மை அனுசரணையாளர்கள்

New SpiceLand
என்றும் புகழை நிறைந்த
உடல் மரக்கறி, மீன், இறைச்சி வகைகளில் ஒரு புரட்சி
416-297-8402
5790 Sheppard Ave E., Unit #4 & 5
Scarborough, (between Markham & Neilson)

Indran Sweets
நாளுக்கு கவை நெடுக்கு திறமை
416-321-7552
80 Nashdene Rd., Unit # C57 & C58
Scarborough, (between Markham & Middlefield)

Shan's Home Team
Shan Thayaparan
Sales Representative
416-567-7675
Yiki Veluthan
Sales Representative
416-457-7162
HomeLife GTA 416-321-6969

ASIYANS
The one stop shopping centre for the entire family
Tel: 416-438-6568

Jay Brand
Importers of Groceries & Sea Foods
இலவந்தாசிகள் என்றும் நாடுவறு
416-724-1067

A 1 Master
COUNTER TOPS INC.
Kitchen and Bath
Over 15 years Experience
Manny - 416-757-2875, 416-726-1850

The Children's Education Trust of Canada

offered to the public by

Children's Education Funds Inc.



10 லாலரிலிருந்து ஆரம்பித்து 7200 லாலர்கள் வரை கனடா அரசாங்கம் வழங்கும் நன்கொடையைப் பெற்று (20 வீத Grant) உங்கள் பிள்ளைகளதும் பேரப்பிள்ளைகளதும் கல்வி வாய்ப்பை ஊக்குவியுங்கள்.

சமூக நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்று

சிவா

கணபதிப்பிள்ளை

அவர்களை அழைத்து விபரங்களைப் பெறுக!

Siva Kanapathypillai
Branch Manager

416 438 0660, 416 438 3578
416 899 6044

இல்லத் தொலைபேசி:
905 472 1139
email

s.kanapathypillai@cefi.ca

கறுப்பு ஜூலை

தமிழர் வரலாற்றை இரத்தத்தால் எழுதிய அந்த கறுப்பு ஜூலையின் 25 ஆவது ஆண்டின் வருவினை நினைவு கூரும்

இரத்த தானம் 2008

எம் குருதியால் நனைந்த கறுப்பு யூலையை குருதிக்கொடையினால் நினைவு கொள்வோம்

உறவுகளை: 25 வருடங்களுக்கு முன் இலங்கைத்தீவு முழுமையாக எம் உறவுகளின் குருதி ஆறாக ஓடிய அந்த கொடூர நினைவுகளின் 25வது ஆண்டை நினைவில் நிறுத்தும், தொடரும் எம் உறவுகளின் அவலநிலையையும் வெளிப்படுத்தும், புலம்பெயர்ந்த கனடிய மண்ணிற்கு எழுது அன்பை வெளிப்படுத்தும், யூலை மாதம் முழுமையாக குருதிக்கொடை கொடுப்போம். உயிர்கள் காப்போம்.

தொடர்புகளுக்கு: கனடிய தமிழர் பேரவை

416-240-0078


பதிவுகளுக்கு : 416 779 6034 or 647 205 7301

Please contact Canadian Tamil Congress(CTC):

416 240 0078

To register your names for Blood Donation Clinic Contact:

416 779 6034 or 647 205 7301



DR. ILLANGO & ASSOCIATES

Dental Office



பல் சிகிச்சையில் சகல துறைகளிலும்
எமது சேவை

DR. ILLANGO & ASSOCIATES

DR. M. ILLANGO

B.D.S. Dip.Orth (Oslo).General Practioner Mainly Orthodontics
கிளிப் போடும் வேலை

DR. MEHRAN MOJGANI

D.D.S. Dip. Perio.Gum Specialist
பல்முரசு வைத்திய நிபுணர்

DR. SABAPATHY RAVEENDRAN

B.D.S.M.S.F.D.SR.C.S (Eng). General Practioner (Mainly Oral Surgery)
(அறுவைச் சிகிச்சையில் இலங்கையிலும் இங்கிலாந்திலும் நிபுணத்துவம் பெற்ற
பல்வைத்தியர்)

DR. ALI ADIPBFAR


D.D.S.M.D.F.R.C.D (C). Plastic Surgeon
(Wisdom tooth extraction under sedation)
மயக்கமாக்கி ஞான்பற்கள் அகற்றுபவர்

DR. JANAKI ILLANGO

B.D.S. குடும்ப பல் வைத்தியர்

Dr. LAI YUNG CHEONG

B.D.S. குடும்ப பல் வைத்தியர்



SCARBOROUGH OFFICE


3852 Finch Ave. East, Units 204, 303
Scarborough, ON
(416) 292-7004



MISSISSAUGA OFFICE

3025 Hurontario St., # 102
Mississauga, ON
(905) 270-7844

ஓம் ஸ்ரீகௌரி மங்கள சேவை



அனைத்து இந்து மத கிரியைகளுக்கும்
கனடிய திருமண பதிவு அதிகாரி, இந்து மத்பீரு

சிவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமார குருக்கள்

(ஐயாமணி) புன்பிடுதீவு-10

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய பிரதம பீரு

திருமணம், திருமணப் பதிவு
புதுமனை புதிதல்
கடை திறப்பு வைபவம்
புண்யாக வாசனம்
பூப்புனித நீராட்டு விழா
பூமாலை, ஆண்டாள் மாலை
சடை நாகம்
தலை நகை முழுவதும்
முத்து மணவறை

தலைப்பாகை
பந்தல் அலங்காரம்
கல்யாண பூசைப் பொருட்கள்
முத்துச் சப்பரம்
ஆலயத் திருவிழா
ஆலய வைபவங்கள்
ஆகிய அனைத்துக்கும்
எப்போதும் எம்முடன்
தொடர்பு கொள்ளுங்கள்


416-266-3333

628 E Birchmount Road
Scarborough, Ontario. M1K 1P9

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய தொலைபேசி இலக்கம் 416-291-8500

NKS Draperies & Blinds

210 Silver Star Road, Unit. 825
(Midland & Finch) Scarborough, ON
416 321 6420



- Vertical blinds
- Venetian blinds
- Draperies
- Curtains
- Shutters

உங்கள்
இல்லங்களை
மாளிகையாக்கிட

அழையுங்கள்
கேதா

தமது சிறப்பான சேவையினால்
தகுந்த விருதுகளைப் பெற்ற நிறுவனம்